

மலிகை

'MALLIKAI' PROGRESSIVE MONTHLY MAGAZINE

சுதாரியர்: டொமினிக் ஜீவா

ஏப்ரல் 1980



விலை: 1-25

Wahls Shopping Centre

For

Ready-made Foreign Garments, Textiles

Transistor Radios, Cameras

Cosmetics, Beauty Aids

Domestic Appliances


Fancy Items

1981 දෙළභ



Visit

Wahls Shopping Centre



152, BANKSHALL STREET,
COLOMBO-11

‘ஷ- இதல் படிதல் சீத்திரம் காவி
யார்தீஸ் ஸ்ரீ கலைகளில் - உள்ளார்
நடப்பு- தென்றும் நடப்பார் - பிரசர்
கணத்தை கண்டு தள்ளுவார்,

142

பிஜினாவது ஆண்டு

‘Mallikai’ Progressive Monthly Magazine

எப்ரல் — 80



நூல்:
க. அ. வெ. பா. பிரதிவெளி மூல
214B- கெ. கெ. என். என்.
ஏ. பா. பா. பா. பா. பா.
இல்லை.

MALLIKAI
Editor: Dominic eesa
234B, E. K. S. Road,
JAFFNA.
Sri Lanka

மல்லின்கயால் வெளி
பாகம் கலைகள், கலை
கலைவர்கள் பொய்கள்
தைகழ்ச்சிகள் யாவும்
கட்டினாலேய
தித்தான், காக்கு
ஏவாரம், ஆக்கிரோயார்
தனித்தவமும் அவரை

உங்களுடன் ஒரு கணம்.....

மல்லின்கயின் சேவைகள்
இன்று கடல் கடந்து மதிக்கப்
படுவதும் கணம் பண்ணி க்
கெவரவிக்க முனைவதும் ஒரு
நல்வரவேற்கத் தகுந்த முயற்
சியாகும்,

புதிய புதிய பிரதேசங்களில்
இருந்தெல்லாம் மல்லின்கயின்
வரவை விரும்பி வரவேற்கும்
உற்சாகமான இலக்கிய ரளிகர்
கூட்டம் இன்று பெருகி வருகிறது.

சிற்றேடாக - ஒரு வரைய
றைக்குள் உடபட்ட சஞ்சிகை
யாக இருந்த நில மாறி
இன்று மல்லின்க பாந்த வாசகர்
கூட்டத்தை நோக்கி முன்
செல்லும் கட்டத்தில் பிரச்சினை
கணம் புதிய புதிய உருவமெடுக்
கின்றன. எவ்வாவற்றையும் ஏற்ற
ருச் சமாளிக்கும் திராவி மன்னிகைக்கு
உண்டு என்பதை வாசகப்
பெருமக்கள் அனுபவ பூர்வமாகவே உணருவார்கள் என்பது
நமது நம்பிக்கை.

மல்லின்கயால் பயணடைய
வினாயும் சிவர், மல்லின்கூப்
பயணடை முடியாமல் சிவித்தட்டு
வினாயாடுவதையும் நாம் அவ்தானிக்கத் தவறவின்றி. காலப்
போக்கில் இவர்கள் இனங்காண்
பிக்கப்படுவார்கள் என்பதை
அச்சுறுத்தவாக அவ்வாமல் தகவலாகச் சொல்லி வைக்க விரும்பு
கின்றோம்.

மல்லின்கக்கு இன்ன வட்டத்
தினர்தான் எழுத வேண்டுமென்
பதில்லை. தரமாக யாருமே எழுத வாம். ஆகஸ்ட் 16-வது மற்ற
வேவிவரவள்ளது: சகலவரையும்
எழுமுடன் ஒத்துழைக்கும்படி
அன்பாகக் கேட்டுக் கொள்ளு
கின்றோம்.

— ஆசிரியர்

மணிப்புரி சேலைகள்
நூல் சேலைகள்
வோயில் சேலைகள்

சேட்டிங் - குட்டிங்
வகைகள்

சிறுர்களுக்கான
இங்கப்பூர் ரெடிமேட்
உடைகளைத்


தெரிவு செய்வதற்குச்
சிறந்த இடம்

லிங்கம்ஸ் சில்க் ஹவுஸ்

18, நவீன சந்தை:
மின்சாரநிலைய வீதி,
யாழ்ப்பாணம்.



7684



பட்டுக்கோட்டைப் பாட்டரசன்!

இளம் வயதிலேயே சடுதியாக மறைந்த பட்டுக்கோட்டைக் கவிஞர், சினிமாத் துறையிலும் கவிதைத் துறையிலும் மிக ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியவராரார்.

பெரிய படிப்பாளியல்லாத இவர், பலவேறு பாமர மக்களுடன் நெருங்கிப் பழகியதால் தனது கவித்துவ வீச்சுக் கருத்துக்களை மெருகேற்றிக் கொண்டவர்.

சமூகத்தில் மதிக்கப்படத் தக்கதல்லாத சாதாரண தொழில்களை – மாடு மேய்த்தது, வண்டி ஓட்டியது, இட்லி வியாபாரம் கிடூது விற்பனை, தேங்காய், மாம்பழ வியாபாரம் – செய்ததுடன், தன்னைக் கவிஞராக – புதுயுகச் சிந்தனையாளராக – உருவாக்கிக் கொள்ள உழைத்து முயன்றவர்.

என்னி முப்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்த பட்டுக்கோட்டை, தமிழகத்தில் பாரதி, பாரதிதாசனுக்குப் பின்னர் தனது நாமத்தை வலுவாக மக்கள் மனதில் பதிக்க வைத்துவிட்டுச் சென்றவர், அவர்.

மனித குலம் சுபீட்சமாக வாழ வேண்டுமாக இருந்தால் சோலி விலம்தான் ஒரே வழி எனத் தனது தனிப் பார்வை மூலம் கவிக்குரல் கொடுத்தவர்.

தமிழகத்தில் எத்தனையோ கவிஞர்கள் பிறந்து மறைந்து விட்டார்கள். ஆனால் பட்டுக்கோட்டை மறைந்த பின்னரும் அன்றைக்கும் மக்களால் தொடர்ந்து நினைவு கூறப்படுகின்றதென்றால் அதில் தான் அந்த மக்கள் கவிஞருடைய அடித் தளம் பொதிந்துகிடக்கின்றது.

வாழும் போதே மக்களுக்காக – மக்களது பிரச்சினைகளுக்காக – கவிக் குரல் கொடுக்க அந்தக் கவிஞரை மக்களும் தங்களில் ஒரு குகப் புரிந்து கொண்டார்கள்.

கடல் கடந்து, தேசம் கடந்து, மொழி கடந்து அந்தக் கவிஞரின் பொதுமைக் கருத்துக்களாலும் நெஞ்சு நிமிர்சின்ற பாடங்களாலும் வசீகரிக்கப்பட்ட – புதுக்கம் பெற்ற - மக்கள் அந்தக் கவிஞரின் நாமத்தை மந்திர உச்சாடனம் போல உச்சரிப்பதில் - அவனது பொன் விழாவை என்னி மகிழ்வதில் – அப்படியொல்லும் அதிசயமிருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

அந்த மக்கள் கவிஞரின் பொன்விழா பூரிப்பில் நாழும் பரிபூரணமாகக் கலந்து கொண்டு நமது மகிஞர்ச்சியைத் தெரிவிக்கிறோம்.

பிராங்பேட் நகரத்து இரவு

வ. ஐ. ச. ஜெயபாலன்

குல கொண்ட பன்றியின் கருவறை போன்ற
'பிராங் பேட்' நகர சந்தில் ஓர் அறை.

போர்வையில் கருணா
யாப்பானுத்தக நடைப்பினம் விலது
எகிப்திய மம்பியாய் அடுக்கிக் கிடக்கும்.
தோட்டி வேலைக் குறிக்கோளோடு
நாயாய் அல்லயும் பகல் பொழுதசனும்
அந்தக் பாம்பாய் படுக்கையில் புதையும்
இரவுமாக நாட்கள் நகரும்.

வெப்பமானியில் பூச்சியத்தின் கீழ்
பாகரசத்தின் வெண்ணிரல் குறுகும்
அந்த இரவில் யாரோ விழ்மும்.
கனவுகளோடும் கற்பணியோடும்
எதிர்பார்த்திருக்கும் தங்கைமாரோ
உரப் பெரும் குடும்ப இரும்புப் பெட்டியில்
மாட்டைக் கொண்ட காணி உறுதியோ,
சொந்த நாட்டில் அராதையாகவும்
சர்வதேசத்தில் அகதிகளாகவும்
புயல் கடந்த மட்டக்களப்பாய்
சிவரந்து போகும்
ஒடுக்கப்பட்ட இளமை வாழ்வோ,
ஏதோ ஏகோ அகன்து நெஞ்ச
புனர்வில் நினைவாக நெகுமெபோலும்.
கால்மாட்டினிலே

தனிக்கடத்தலம் ரடத்த வாங்கிய
,சொல்பான் சிலது ஒட்டும்.
கை ஞாஞ்சனீள
முகவர்த்தகாளீ முந்திக் கொண்ட
விவாகம் ஒழும்பிய சீதி கங்கும்.
நாள்புக் கஞ்சி வீட்டுடைத் துழந்தவன்
பனித்தகள் சொரியும் அந்த இரவுடன்
மெளவுமாக விழ்மி அழுகிறுன்.

வெனினைப் பற்றி நேரு

ஏ. பிளாஷ்கோவ்

வெனினது மாபெரும் பணிகளும், ரஷ்யாவின் புசிய சமூதாயத்தைக் கட்டுவதில் ஏற்பட்ட அனுபவங்களும், எப்பொழுதும் நேருவைக் கவர்ந்தன; ரஷ்யப் புரட்சியின் தலைராண வெனினது திததாந்தக் கருத்துக்களில் நேரு கொண்டிருந்த ஈடுபாட்டுக்கு இங்கே எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. 19-7-ல் சோவியத் யூனியனுக்கு நேரு விஜயம் செய்தார்: அங்குள்ள நிலவரத்தை நேரில் கண்டார். அதன் விளைவாகச் ‘சோவியத் ரஷ்யா’ என்னும் நாலை எழுதினார்; அதில் வெனினைப் பற்றி ஒரு தலை அத்தியாயம் எழுதியுள்ளார். சோவியத் விஜயத்திற்குப் பிறகு, இந்திய சே.சிய காங்கிரஸின் சமூதாய — பொருளாதாரத் திட்டத்தின் அடிப்படை அம்சங்களை விரித்துரைக்கத் தொடங்கினார். சில காலத்திற்கு முன்பு ரஷ்யா எதிர்கொண்ட பிரச்சனைகளும் இந்தியாவின் பிரச்சனைகளும் ஒன்று போல் உள்ளன என்றும், ரஷ்ய பாணியில் அவற்றுக்குத் தீர்வு காண முடியும் என்றும், நேரு கருதினார். நாட்டாத் தொழில் மயமாக்குவதற்கும் கல்வியை வளர்ப்பதற்கும் சோவியத் அனுபவத்தை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்று அவர் என்னிடுர்.

பின்னர், ‘நான் கண்ட இந்தி பா’ என்ற நாலை நேரு பின் வருமாறு எழுதினார்: ‘போர்களும் உள்நாட்டு யுத்தமும் நிர்மலீய 20 ஆண்டுக் காலத்திற்குள் மக்கப் பெரிய இரப்பாடுகளையெல்லாம் வென்று, மகத்தான் வெற்றிகளைச் சோவியத் யூனியன் பெற்றுள்ளது; அதன் அனுபவங்களிலிருந்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சிலர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்படுகின்றனர்; வேறு சிலர் ஈர்க்கப்படவில்லை; எனினும், கல் 1, கலாசாரம். பொது சுகாதாரம், உடற் பயிற்சி, தேசிய இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல் ஆகியவற்றில் சோவியத் யூனியனது வெற்றிகளும், பழைய உலகின் இடபாடுகளிலிருந்து ஒரு புதிய உலகை நிர்மாணிப்பதற்கான அதன் அம்புகமான முயற்சிகளும், அவர்கள் அணைவராலும் பாராட்டப் படுகின்றன மற்றவர்களால் இதைச் செய்ய முடியுமெனில், நாமும் இதை ஏன் செய்யக் கூடாது?’

தமது சோவியத் பயண அனுபவங்களை நேரு தொகுத்து உரைக்கையில், மாபெரும் வெனினது ஆணைகளைப் பின்பற்றும் சோவியத் யூனியன், எதிர்காலத்தை ஏறிட்டு நோக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வெனினது கருத்துக்கள் பற்றியும் சோவியத் ரஷ்யாவில் அவை அமல் நடத்தப்படுவது பற்றியும் ஆர்யந்ததன் விளைவாக, மர

பான முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை முன்னால் காலனி ஞக்கு ஏற்றகல்ல என்ற முடிவுக்கு நேரு வந்தார். பிடிடிஷ், பிரெஞ்சு அல்லது அமெரிக்க வளர்ச்சிப் பாதைகள் இந்தியாவுக்கு முற்றிலும் பொருத்தமற்றவை; ஏனெனில் அவை நாட்டை அழித்து விடும் என்று நேரு கருதினார். திட்டமிட்ட சோஷலிச அனுகல் முறையின் மூலம்தான் இடையீரு வளர்ச்சியைப் பெற முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியப் பிரச்னைகள் மற்றும் உலகப் பிரச்னைகளின் தீர்வுக் கான ஒரே வழி சோஷலிசமே என்பதே நேரு உணர்தார். கோவீ விசம் என்ற வார்த்தையை ஒரு தெளிவற்ற மனிதாபிமான அர்த்தத்தில் தாம் பயன்படுத்தவில்லை என்றும், விஞ்ஞான - பொருளாதார அர்த்தத்திலேயே அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். அதேவேளையில், சோஷலிசம் என்பது, ஒரு பொருளாதார போதனை மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையும் ஆகும். சோஷலிசத்தின் இந்த அமசம், அவரைக் கவர்ந்து. வறுமை, வேலையில்லாத திண்டாட்டம், இந்தியாவின் காலனியாகிக்கக் கார்புனிலை ஆகியவற்றை அகற்ற, இதைத் தவிர வேறு வழியில்லை இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பில் விரிந்த அளவில் பொருளாதார மாற்றுங்களைக் கொண்டுவதற்குச் சோஷலிசம் வகை செய்யும் என்று நேரு கருதினார்.

தேசியத் தலைவராகவும், உண்மையான தேச பக்தராகவும் மனிதாபிமானியாகவும் திகழ்ந்த நேரு, வளர்முக நாடுகளுக்கு வெளினது கருத்துக்களின் மாபெரும் முகவிபத்துவத்தை உணர்ந்திருந்தார். வெளின் ஒரு புரட்சி மேதை என்றும், சிந்தனைக் கருவுலம் என்றும், உலகின் முதலாவது சோஷலிச நாட்டில் ஒரு புதிப் புதுதாயத்தை நிர்மாணித்து சிற்பி என்றும் நேரு புதமாரம் சூட்டினார். எனவேதான், சோவியத் நாட்டை மன்றத் துறைகளின் நம்பிக்கைப் பேரெளி என்று அவர் வருணித்தார். புதிய நாகரீகத் திறகுச் சோவியத் நடு அடித்தளம் இட்டுள்ளது என்று அவர் பார்டிடினார்.

பட்டுக்கோட்டையின்

அச்சேறுப் பாடல்

செல்லக்கினியே, அல்லிக்குளமே,
செல்லத் தெரிய மல் துள்ளி மகிழ்ந்தாடும்
பின்னைச் செல்வமே! தாலேலோ தாலேலோ.

சந்திரனைக் கொஞ்சம் கிள்ளி எடுத்தே
ச திப் பழத்தில் சேர்த்துவைத்தே
உன்றனைச் செய்தே உலகினுக் சீந்த
அந்த இறைவனின் அன்பினுக்கு என் நன்றியடா
தாலேலோ தாலேலோ தாலோதாலேலோ,.....

கடிதம்

மல்லிகையை ஒழுங்காகப் படித்து வருகிறேன்.

பல புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பது பாராட்டத் தக்கதுதான். ஆனால் புதியவர்களுக்கு இடம் ஒதுக்கு வது என்பதற்குப் பதிலாகத் தரமற்றவைகளைத் தயவு செய்து வெளியிடாதீர்கள். இவர்களில் சிலர் எழுதும் பதிரிகைகளுக்கு ஏற்ற விதத்தில் எழுதுகின்றனரே தவிர, தமது சுயத்துவத்துடன் எழுதுவதாகத் தெரியவில்லை. இவர்களையும் இனங் கண்டு வைத்திருங்கள், இது முக்கியம்.

16 - வது மலரைப் பற்றிச் சென்ற இதழில் அறிந்தேன். சற்றுச் சிரமப்பட்டாவது மலரை இன்னும் தரமாக வெளிக் கொண்டு வர முயலுங்கள். பிரபல எழுத்தாளர்களின் ஆக்கங்கள் இந்த மலரில் இடம் பெற வேண்டும். புதிய சங்கதிகளாகவும் எழுதப் பட வேண்டும்.

மல்லிகை இதழ்கள் அத்தனையையும் ஒருங்கு சேரக் கட்டி வைத்துப் பாதுகாக்கின்றேன், அக் கட்டு கண் இடையிடையே விரித்துப் படிக்கும் போது மனதிறைவைத் தருகிறன.

மாணிப்பாய்.

எஸ். தருமசீலன்

உள்ளூர் உணவு உற்பத்திப் பொருட்களான

வெங்காயம், உருளைக் கிழங்கு, யிளகாய் போன்றவைகளும் பீட்ருட்டும் ஏனைய மரக்கறி வகைகளும் கொயிலின் அடிப்படையில் விற்பனை செய்து கொடுப்பதில் கொழும்பு மா நகரில் பிரசித்தி பெற்ற ஸ்தாபனம்,

இறக்குமதி செய்யப்பட்ட ஏனைய உணவுப் பொருட்களும், சாயப்புச் சாமான்களும் இதே ஸ்தாபனத்தில் சகாயமான விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:

சவ்வரிசி, பார்சி, வெந்தயம், மஞ்சள், சிங்கப்பூர் சாம்பிராணி, சியாக்காய் போன்றவைகளுக்கு எம்மை நாடுங்கள்.

ரத்கம் ஸ்டோல்

64, நாலாம் குறுக்குத் தெரு,

கொழும்பு - 11.

தொலைபேசி: 20693

எம். ஜி. ஆர். ரொம்பவும் பிரயத்தனம் செய்தார். தோற்றூர்.



சின்ன

சின்ன

இழை

பட்டுக்கோட்டை கல்யாண
கந்தரம் பிறந்த நாள்: 1-1-30.
மறைந்த நாள்: 8-10-59.



வீளம்பரச் சுவரோட்டியில்
பாடலாசிரியர் பெயர் போடத்
தொடங்கியது பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரத்தின் வருகைக்
குப் பிறகுதான்.

பாடலாசிரியர் பெயரை
சினிமா டைட்டிலில் பார்த்த
தும் ரசிகர்களின் கைதட்டல்
எழுத் தொடங்கியதும் பட்டுக்
கோட்டையின் பிரவேசத்துமருபு
பிறகுதான்.



எம். ஜி. ராமச்சந்திரன்
சாகஸ்தாயக உயரப் பட்டுக்
கோட்டையின் பாடல்கள் பெரி
தும் உதவி செய்தன. ‘தாங்
காதே தமிழி தூங்காதே’ ‘சின்
னப்பயலே சின்னப்பயலே சேதி
கேள்டா’ ‘தாயத்தோ தாயத்து’
ஆகிய பாடல்களின் மூலம்
எம். ஜி. ராமச்சந்திரன் புகழ்
பெற்றூர். பட்டுக்கோட்டையை
தி. மு. க. வில் சேர்த்துவிட

பட்டுக்கோட்டையின் பாடல்
களால் வெற்றி பெற்ற படங்
கள், ‘கல்யாணம் பரசு’ ‘பதி
பக்தி’

அவர் புகழேணியில் இருந்த
போது ஒரு நிறுப்பர் அவரை
அணுகி, ‘உங்கள் வாழ்க்கை
வரலாற்றைச் சொல்லுங்கள்!
எழுதிக் கொள்கிறேன்’ என்றார்.

‘என் பின்னுலேயே வாருங்
கள்’ என்று நிறுப்பரை அழைத்
துக் கொண்டு பட்டுக்கோட்டை
யார் ஒரு மைல் தூரம் நடந்தே
சென்றூர். பின்னார் ஓரிடத்திலிருந்து டவுன் பல்சில் ஏறினார்.
பஸ்சிலிருந்து ஓரிடத்தில் இறங்கி
டாக் ரி பீடித்துக் கொண்டு
ஸ்ருதியோவுக்குள் நுழைந்தார்.

‘என் உங்கள் வாழ்க்கை
வரலாற்றைச் சொல்லவில்
லையே?’

‘இதுதான் என் சரித்திராம்,
முதலில் நடந்தே சென்றேன்.
அப்புறம் டவுன் பஸ் ஏறக்
ஞாக் கிடைத்தது; இப்போது
டாக்ஸியில் போக வசதி வந்திருக்கிறது’ என்றார் பட்டுக்
கோட்டை.



‘பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரம் திமர் மறைவினால்
எனக்கு லாபந்தான். இவி
எனக்கு பாடல்கள் எழுத
வாய்ப்பு வரும். ஆனாலும்
பட்டுக்கோட்டையின் மறைவினால்
தமிழ் சினிமாவுக்கும்,
நல்ல நண்பனை முந்ததினால்
எனக்கும் பெரிய நஷ்டமாகும்’
என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைவு குறித்து
அஞ்சலிக்கூட்டத்தில் கவிஞர்
கண்ணதாசன் கூறினார்.

பட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரத்தின் கவி நயம்

பி. இ. பாலகிருஷ்ணன்

‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்’ என்றார் பாரதி.

‘எத்தலையோ இன்பம் இந்த நாட்டிலே உண்டு;
அத்தனைக்கும் பெரிய இப்பம் பாட்டிலே உண்டு’

என்கிறார். பாட்டால் அவர் கவைத்த இன்பத்தை இவ்விரண்டு வரிகளில் எடுத்துக் காட்டுகிறார் பட்டுக்கோட்டை.

தமிழின் கவிச் சக்கரவர்த்தியாக இருப்பவன் கம்பன். இவன் முடிப்பந்தர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தவன். கம்பன் இயற்கைக் கவிஞராவும் செயற்கைக் கவிஞராகவும் திகழ்ந்தான். காலம் தமிழனுக்கு அருளிய கவிஞர்கள் கம்பன்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உழவர் பெருங்குடி மக்ஞக்கும் பிறந்தவர். 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் பிறந்த கவிஞர். 1951-ஆம் ஆண்டு திரைப்பட உலகில் பாடலாசிரியராக அறிமுகமானார். இந்த இருபத்தோர் ஆண்டுகளில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆடுமேய்ப்பவனும், மாட்டுவியாபாரியாய், மாட்பழம் விற்பவனும், மேங்காய் வர்த்தகனும், சீற்று வியாபாரியாய் மீண்டெங்கும் தொழிலாளியாய், உப்பாக் தொழிலாளியாய், மினின்டிரைவராய். தன்னுவடிக்காரராய், உழவுக் தொழில் செய்பவனும், அரசியல்வாதியாய், பாடகனும், நடன்காரனும் கவிஞராய் [7] தொழில்கள் புரிந்திருக்கிறார். இறுதியாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிஞராக உருவானார். ஏழை எளிய மக்களின் — குற்பாக — கிராமிய மக்களின் செழிப்பான வாழ்க்கை அனுபவங்களை உண்டு களித்து கவிஞராக உருவாகிய கவிஞர் அவர்.

‘புதக்க அறிவு புட்டிப்பால், அனுபவ அறிவு தாய்ப்பால்’ என்பார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தாய்ப்பால் போன்ற அனுபவ அறிவு படைத்த கவிஞர். அதனால் அவர் செயற்கைக் கவிஞராகத் திகழாமல் இயற்கைக் கவிஞராகத் தாட்டுப்புற மக்கள் கவிஞராகத் திகழ்ந்தார். எந்தப் புவவர் பேரவையோ, எந்தப் பலக்கைக் கழகமோ அவருக்கு ‘மக்கள் கவிஞர்’ என்ற பட்டம் சூட்டவில்லை. மக்கள் மன்றமே அவருக்கு ‘மக்கள் கவிஞர்’ என்னும் பட்டத்தை மனமார வழி ஒரு பாராட்டியது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1959 ஆம் ஆண் டில் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் மிகக் குறுகிய காலத்தில் அதாவது — மூன்றாண்டு அல்லது நான்காண்டு எல்லைக்குள்ளாக விரைவான வரவேற்பைப் பெற்றன. இவ்வாறு எந்தக் கவிஞருக்கும் இத்தகைய வரவேற்பு ஏற்பட்டதில்லை.

“கராயிரத்து ஜதூறு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் வாழ்ந்த அடிமைகளில் ஒருவனுக்குத் திகழ்ந்த உலக புகழ் கட்டுக் கதை ஆசிரியன் சாசாப் என்பவன் ‘அநுபவமே சிறந்த ஆசிரியன்’ என்று கூறுவன். வாழ்க்கை அநுபவத்தையே முக்கிய உணவாகக் கொண்டு வாழ்ந்தவர் பட்டுக்கோட்டை. அவர் கொஞ்ச வயதில் நம்மை விட்டு மறைந்து வட்டார். ஆயினும் வயதுக்கு மின்சீய ஆழ்ந்த அநுபவம் உடையவர் என்று கவிஞருக்குத் தத்துவப் பார்வை அளித்து உதவியவரும், பட்டுக்கோட்டை கவியாணசுநரமே தலை மரியாதைக்குரிய அண்ணஞ்சுவும் மதிக் கப்பெற்றவருமான ப. ஜீவானந்தம் கூறுகிறார். அதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுநரமரம் சாதாரண எனிய சொற் கலைக் கொண்டே பாட்டமைத்து மக்களின் உள்ளத்தை ஈர்த்துக் கொண்டார்.

கவிஞர் செய்த தொழில்கள் 7. அதில் அவர் செய்த தொழி வில் உழவுத் தொழில் ஓர் ரூ. கவிஞர் உழவர் பெருங்குடி மக்களின் வாழ்க்கையை நேரில் காண்கிறார். உழவர்கள் உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வில் நிம்மதி இல்லை. அதே சமயம் அவர்கள் நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்து நிலம் எனும் நல்லாளைச் செம்மைப்படுத்துகிறார்கள். அவர்களது உழைப்பை விவரிக்கிறார் கவிஞர்.

“கம்மா கிடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பல் இல்லாமல் ஏர் நடத்திக்
கம்மாக் கலரையை ஒசுத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
கம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர்விட்டு
நெல்லு விளைஞ்சிருக்கு — பரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு”

இவ்வாறு விளைந்த நெல் எவ்வாறு இருக்கிறது என்பதை அவர்கள் கண்களால் அழுதபடக் காண்கிறார்-

“நல்லவர் செய்த செயல்களிலே — பயிர் நடனமாடுது வயல்களிலே”

நமது கவிஞருக்குப் பயிர் நடனமாடுவதாகக் காட்சி தருகிறது. இப்படி ஒரு வினாடி அழுகை ரசித்துக் கொண்டிருந்த கவிஞருக்கு விவசாயப் சென்னின் புலம்பல் காதில் படுகிறது. அந்தப் புலம்பல் என்ன?

“காடு வெளைஞ்சென்ன மச்சான் — நமக்கு சையுங்காலுந்தானே மிச்சம்”

உடனே கவிஞர் நம்பிக்கையூட்டுகிறார்

“இப்போ—
காடு வெளையட்டும் பொன்னே — நமக்கு காலம் இருக்குது பின்னே”

கவிஞர் கூறும் இந்த நம்பிக்கை திருப்தியடைவதாகத் தெரிய வில்லை விவசாயப் பெண்ணுக்கு

“மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே — பசி
வந்திடக் காரணம் என்னமச்சான்”

என்று பசிவர என்ன காரணம் என்று வினு எழுப்புகிறோன். அதற்
குப் பதில் சொல்கிறூர் கவிஞர்.

“அவன்—

தேடிய செல்வங்கள் வேறே இடத்தில்
சேர்வதினால் வரும் தொல்லையடி” என்று முடிக்கிறோர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எடுத்துக்காட்டிய இந்த
வரிகள் மகாகவி பாரதியின் பாரத சமுதாயத்தைப் பற்றிய
பாடலுடன் ஒப்பிடலாம் எனக் கருதுகிறேன்.

“கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தருநாடு — இது
கணக்கின்றித் தருநாடு — நித்த நித்தம்
கணக்கின்றித் தருநாடு”

என்று நமது நாட்டின் வளத்தைக் கூறிய பாரதி, அந்த வளங்
களை உழைப்பின் பயனும் விளாந்த செலவத்தை பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் கூறியதைப்போல் “தேடிய செல்வங்கள் வேறே
இடத்தில் சேர்வதினால் வரும் தொல்லை”யின் காரணமாய் சாதா
ரண மக்களுக்கு அந்த விளாந்த பயிர் போய்ச் சேரவில்லையா
னல், அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மகா
கவி பாரதி என்ன கூறுகிறோன் தெரியுமா?

“இனியொரு விதி செய்வோம் — அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக்குணவில்லையனில்
ஜகத்தினை அழித்திடுவோம்”

என ஆணையிடுகிறோன் பரிரதி.

‘கவிஞர் என்று நாம் நன் மதிப்புக் காட்டும் ஒருவணிடம்
உள்ள சிறப்பு என்ன வென்றால், நாம் சொல்லவிரும்புதலதை எல்
லாம் அவன் ஒருவனே அழகாகச் சொல்லி முடிக்கிறோன்’ என்று
ரவிந்திரநாத தாகூர் ஓரிடத்தில் கூறுகிறார்.

எனவே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்கள்
கவிஞராகத் திகழ்ந்திருப்பதில் வியப்பேதுமில்லை.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குழந்தைகள் மன நலம்
வளர உயர்ந்த கருத்துக்கள் கூறி பாடலை இயற்றினார். மகாகவி
பாரதி பாபபா பாட்டு இயற்றி குழந்தை இலக்கியத்திற்கு ஒரு
வரவு ஏற்படுத்தினான்.

“சோம்பல் மிகக் கெடுதி பாப்பா — தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா
தேம்பி அழுங்குழந்தை நெண்டி — நீ
திடம் கொண்டு ஓராடு பாப்பா”

என்று பாரதி பாப்பாவுக்குக் கூறுகிறூர்.

இதையே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு திரைப்
படத்தின் பாடலாக இயற்றினாலும் ஒரு அரிய குழந்தை இலக்கிய
வரலாருக் அது இருக்கிறது என்பதைக் காணகிறோம்.

“தூங்காதே தமிழ் தூங்காதே – நீயும்
சோம்பேறி என்று பெயர் வாங்காதே
தூங்காதே தமிழ் தூங்காதே”

இந்த வரிசனில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கூறுவதைப் பாருங்கள். மகாகவி பாரதி ‘சோம்பல் மிகக் கெடுவ பாப்பா’ என்றுதான் கூறார். ஆனால் பட்டுக்கோட்டையோ ‘சோம்பல் மிகக் கெடுதி’ என்பதனை அதிர்மன்றயாகக் கூறி ‘சோம்பேறி என்ற பெயரை வாங்காதே; தூங்காதே தமிழ் தூங்காதே’ என்று தமிழ்க்கு உடன் பிறப்பு ஒருவன் கூறுவது போல பட்டுக்கோட்டை கூறுகிறார். மேலும், கூறுகிறார்,

“நல்ல பொழுதையெலவாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்தது ன்
தானுங்கெட்டாா; சிலர்
அல்லும் பக்கு தெருக்கல்லாயிருந்துவிட்டு
அதிர்ஷ்டமில்லையென்று அலட்டிக்கொண்டார்”

மேலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடுகிறார்.

“உயர் பள்ளியில் தூங்கியவன்
கலவியிழுதான்”

எப்படிப் பாருங்கள், கவிஞர் கூறுவது!

“போர் டைதனில் தூங்கியவன்
வெற்றியிழுந்தான்
கடைதனில் தூங்கியவன்
முதல் இழுந்தான்
சொண்ட கட்டையில் தூங்கியவன்
புகழ் இழுந்தான்”

என்று கூறி முடிக்கிறார் கவிஞர்.

இந்தப் பாடவின் வரிகள் எதைக் காட்டுகிறது? மகாகவி பாரதி ‘கெடுப்பது சோர்வு’ என்று கூறிய புதிய ஆத்தி குடி பாடம் அல்லவா புகடுகிறது.

‘அநிஞர் குழுவிலே பேசப்படும் மொழியைவிட தெருவிலே பேசப்படும் மொழிகுத்தான் அதிக ஆற்றல் உண்டு’ எனகிறார் எமர்சன் என்ற ஓர் அமெரிக்க அறிஞர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அத்தகைப் பேசப்படும் எனிய சொந்தகளைக் கொண்டே பாடல்களை இயற்றியதின் மூலம் கவிஞரைச் கலைக்க முடிகிறது.

‘இத்தகு சிறந்த கவிதைகளைத் தந்த கவிஞர் நிறைநாள் வாழ முடியாமல் போனது தமிழகத்துக்குப் பேரிழப்பாகும். வாழ்ந்த நாள் கொஞ்சமேயாயினும் கால வெள்ளத்தைக் கடந்து நிற்கின்ற கருக்குக்கள் நிறைந்த கவிதைகள் பலவற்றைத் தந்தி ருக்கிறார். மனித குலம் வாழ்நாள் வரை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் வாழும்; கவிஞரின் புழும் வாழும்’ என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியிருப்பதையே நாழும் கூறி, தமிழும் உலசமும் உள்ளளவும் தமிழ்த்தாயின் தலமகன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் புகழ் காலத்தால் மறையாது நிலைத்து நிற்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,

பட்டுக்கோட்டை ஆய்வு வளர்ச்சி:

சிரு குறிப்பு

க. கைலாரபதி

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பொன்னிமா (13-4-1930—8-10-1959) கொண்டாடப்படும் வடவணில், அவரது ஆகங்கள் பற்றிய ஆவகள் பரிணமித்துவங்களுக்கும் வரவாற்றை நோக்குதல் சாலப் பொறுத்தமாகும். பட்டுக்கோட்டையின் ஒப்பு மையை முற்படத் தரியுாக்கிறது எடுத்துக் கூறிய ப. ஜீவானந்தம் ஜிரு சமயம் பின்வருமாறு எழுதி ஞர்: “எந்தப் புவார் பேரவையும், எந்தப் பல்லைக் கழகமும், எந்தத் தமிழ்த் தெய்வமும் பட்டுக்கோட்டைக்கு மக்கள் களினுர் என்று பட்டம் குட்டவில்லை. மக்கள் மன்றமே அவருக்கு மக்கள் களினுர் என்ற பட்டத்தை மண்பார வாயார வழக்கிறற்று” களினுர் மறைந்த ஓராண்டு ஜினைவாக குறித்த ஏழாத்தப் பெற்ற ஒரு கட்டுரையில் 8 - 10 - 1960) ஜீவானந்தம் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களினதும் மற்போக்கு இயக்கங்களின் தும்ப பக்கம் சார்ந்த நினைவுகளினும் அகலமரணமடந்ததும் அவன் புதுமெல்ல மெல்லத் தமிழ் நாட்டில் ஆம் தமிழ் வழங்கும் ஏனைய-

ஊர்களிலும் பரவத் துவங்கியது. குறிப்பாக முற்போக்கு ஏடுகள் வியாணகந்தரத்தில் கவிதைகள் பற்றிய திறங்குவகை அவ்வடப்போது வளியிட்டு வந்தன. ‘தாமரை’ இதழ் இத்தனையில் முன்னேற்றியாகச் செயற்பட்டது. ஜீவானந்தம் உட்படப் பலர் கட்டுரைகள் எழுதிவந்தனர். எடுத்துக்காட்டாக, ‘எட்டயபுரத்தின் வாரிச் பட்டுக்கோட்டை’ என்ற ஜில்லாபில் எம். பி. மனிவேல் (தாமரை, அக்டோபர், 1962), எழுதிய கட்டுரையைக் குறிப்பிடலாம். கவிஞர் மறைந்த காலத்தையுடைய இவங்கையிலும் கட்டுரைகள் ஆங்காங்கு வெளிவந்தன உதாரணமாக கா. சிவத்தயபி, ‘இவர வளர்த்த கவிதை’ என்ற கட்டுரையில் (மரக்கம், அக்டோபர், 1961), முசுகியமான சில சிந்தனைகளை முன்வைத்திருந்தார்.

பட்டுக்கோட்டையின் கவிதைகளை முழுமையாகவும் ஆழமாகவும் ஆராய்வதற்கு முங்கொட்டவேயாக அக் கவிதைகள் தொகுத்தப் பதிமிக்கப்பட வேண்டியிருந்தன. என் சி. பி. எச். வெளியீடாக பி. இ. பால

சிருஷ்ணன் தொகுத்துப் பதிப் பித்த மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்" (1967), என்னும் நூல் ஆய்வாளர்களுக்கு அடிப் படையானதாகும். கவிஞர் மனைந்த வேலையிலேயே அவரை நன்கறிந்தவர்களும் திரையுலகில் தொடர்பு கொண்டிருந்தவர்களும் சிற்சில குறிப்புகளும் கட்டுரைகளும் எழுதியிருந்தனர். உதாரணமாக முற்போக்குக் கவிஞர் டி. கே. பாலசுசந்திரன், "நான் கண்ட மக்கள் கவிஞர்" என்ற கட்டுரையை 1959 நவம்பரிலேயே (தாமரை) எழுதியிருந்தார். தாம் தாம் கேட்டுச் சுவைத்த பாடலடிகளை இவர்கள் சிலாகித்துப் பேசினர். தொகுதி வெளிவந்த பின்னரே முறையான ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டா யிற்று என்றாம்.

நான் அறிந்த வரையில் பட்டுக்கோட்டையின் பாடல்கள் பற்றிய ஆய்வினைத் தனி நூலாக வெளியிட்டிருப்பவர் பா. உதயகுமார் என்பவர். "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் - ஒரு திறனாய்வு" (1978) என்னும் நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம். ஃபில். பட்டத்திற்கான ஆய்வுரையாகும். கையடக்கமான அந்தால் படிப்போர்க்குப் பயன் அளிக்க வல்லது. சமீப காலத்தில் வெளிவந்த வேறு சில நூல்களில் பட்டுக்கோட்டை பற்றிய அத்தியாயங்கள் உள்ளன. இத்தகைய நூல்களுள் வ. மூர்த்தி என்னும் ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள 'இக் காலக் கவிதைகள் - மரபும் புதுமையும்' என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை நா. காமராசன், மு. மேத்தா, ஏ. தெ. குப்பையன் ஆகிய ஆறு

சவிஞர்களை ஆராய்ந்து மதிப் பிடு செய்யும் அந்நாலிலே பட்டுக்கோட்டை பற்றிய பகுதி, நாலிற்குச் சிகரமாயமைந்துள்ளது. பட்டுக்கோட்டையின் கலை இலக்கியக் கொள்கையில் நிர்ணயிக்க முயறும் முக்கியமான அக்கட்டுரைபில், மூர்த்தி கூறும் கருத்துக்கள் பலரும் படித்ததியை வேண்டியவை. 'தாம் வாழ்ந்த காலத்தைச் சரியாகப் படம் பிடித்துக் காட்டியதோடு நிலவாமல், எதிர்காலப் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் காட்டினார்; கலை நயம் மிகக் கருத்துப் பரப்பலைச் செய்தார்' என்பதே மூர்த்தியின் கட்டுரை கூறும் அடிப்படைக் கருத்தாகும் அன்மையில் வெளிவந்த என்னுடைய "சமூகவியலும் இலக்கியமும்" (1979) என்ற நூலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகளிற் காணப்படும் தனிச்சிறப்பியல்புகள் சிலவற்றை விவரித்துள்ளன. தற்சமயம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் பட்டுக்கோட்டையின் ஆக்கங்கள் பற்றிய ஆய்வுகள் சில நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

கடந்த பத்துப்பதினைந்து வருடங்களாக வனர்ந்து வரும் ஆய்வுகளின் விளைவாகப் பின்வரும் விஷயங்கள் முன்னணிக்கு வந்திருக்கின்றன.

1. திரைப்பட சாதனத்துக்கும் கவிதைக்குமுள்ள தொடர்பின் தன்மை.
2. பாரதி பரம்பரையில் பட்டுக்கோட்டையின் ஸ்தானம்;
3. நாட்டார் பண்பாட்டியலை நலை கவிஞர் கையாளும் விதம்;

4. மக்கள் விரும்பும் கலைக்கும் அழியலுக்கும் உள்ள நெருங்கிய உறவு.

இரு வகைகளில் இந்தான்கு விஷயங்களும் அண்மைக்கால ஆய்வுகளில் இடம் பெற்று வருகின்றன. கல்யாணசுந்தரத்தின் பாடல்களை ஆராயும் பொழுது, குறிப்பாக சமூகவியல் நோக்கில் அவற்றைத் திறனையும் பொழுது, பொதுமக்கள் தொடர்பு சாதன வியல், நாட்டார் பண்பாட்டியல், மானிடவியல், அழியல் என்பனவற்றைத் தொடர்புபடுத்தியே ஆராய வேண்டியிருக்கும். மறுபுறம், மேற்கூரிய துறைகளைத் தமிழிலக்கியங்களோடு தொடர்புற்றதில் ஆராயும்பொழுதும் பட்டுக்கோட்டைபோன்ற சிருஷ்டிகள் தொக்களின் ஆக்கங்களை மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக நாட்டுப்புறம் இலக்கியத்தின் செல்வாக்கு' (சென்னை, 1976), என்ற நூலிலே ச. சண்முகசுந்தரம் எதிர்பார்க்கக் கூடிய விதத்தில் பட்டுக்கோட்டையின் பாடல்களை ஆராய்கிறார். 'சர்வசாதாரண மக்களின் செழிப்பான வாழ்க்கை அனுபவங்களையே உண்டு உருவாகியிருக்கிறார் பட்டுக்கோட்டையார். கவிஞரிடம் வழி வழி மற்பு உண்டு'

பட்டுக்கோட்டை நமது காலத்தின் ஆற்றல் மிகப் படைப்பாளிகளில் ஒருவராக இருப்பதனுலேயே அவரது பாடல்கள், அவரளவில் முக்கியமானவையாக மாத்திரமன்றி, நவீன தமிழ்க்கவிதை சம்பந்தமான பல சிக்கலான பிரச்சினைகளுக்கு ஒளிபாய்ச்சுவனவாகவும் இருக்கின்றன. தனிமனித அவைப் புலம்பலகளுக்கும் சமூகப் பிரக்களுக்கும் முழு நிறைவான கவிதைகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இது

தான். பாடலாசிரியன்து அதுபவ உணர்வினில் பிறந்து பின்னர் அவன்து சொந்த, தனிப்பட்ட 'உலகிற்கு' மாத்திரம் கட்டுப்படாமல் பொதுவான உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பதே உயிர்த்துதிப்புள்ள— உயர்வான — கவிதையாகும். பட்டுக்கோட்டையின் படைப்புக்கள் அத்தகையவை என்பதே கேட்கும் மேலும் உறுதிப்பட்டு வரும் செய்தியாகும். பாரதிக்குப் பின்வந்த பட்டுக்கோட்டை, சில சில இடங்களில் பாரதியையும் விஞ்சிவிடும் சிறப்பை ஆய்வாளர்கள் காட்டிவருகின்றனர். அண்மையில் 'செம்மலா' சஞ்சிகையில் 'முப்பெரும் கவிஞர்கள்' என்ற தலைப்பில் அருள்ள எழுதிவரும் தொடர் கட்டுரையில், 'இயக்கத்தில் இணைந்து நின்ற இணையற்ற கவிஞர்' என்ற கருத்து, விரிவாகவும் சான்றூதாரங்களுடனும் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ ஐம்பத்தைந்து (5) திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிய கவிஞர் கல்யாணசுந்தரம் சினிமா என்ற சாதனத்தை நன்கு உணர்ந்து அதனை ஆண்டுதொடர்பாடார் என்பது இப்பொழுது அதிகம் அதிகமாக உணரப்படுகிறது. உண்மையே அழகு என்ற மகாவாக்கியத்துக்கு நாம் காண உரைகல்லாக இலக்கியம் படைத்த இயக்கக் கவிஞர் பட்டுக்கோட்டைப் பாரதி பரம்பரையின் பரிமுமத்தையும் அவன்து கவிதைகளிலே துலக்கமாகக் கண்டு கொள்ளலாம். இன்று திக்குத் திசைதெரியாது தடுமாறி அல்லறபடும் பல இலக்கிய கர்த்தாக்களுக்குப் பட்டுக்கோட்டை

கலங்கரை விளக்கமாவான். கல்யாணசுந்தரத்தின கலிதை கள் பற்றிய விஞான பூவு மான ஆயுபு பெருகப் பெருக, நல்லீன தமிழ்க் கல்லை பற்றிய விளக்கம் மேறும் சென்னிவடையும் என்பதில் ஜயமில்லை. இருபதாம் நூற்றுண்டுத் தமிழிலக்கியத்தில் நவயுக்கதைப் பிரகடங்குசெய்த சுப்பிரமணியை பாரதி யாரைத்தான் தமிழ்களும் நல்ல ஹவுகம் முதன் முதலாக ‘மக்கள் கவிஞர்’ என்று மனமாரப் போற்றியது. படைப் பிலக்கியம்’ (செஸ்லை, 1976), என்ற நூலிலே ந. பிரச்சுமத்து பட்டுக்கோட்டை பற்றிக் கூறு மிடத்துக் குறிப்பிடுவது போல, ‘ஒழுதாயப் பிரச்சினைகளைப் பாடும் புலவருள் யாவரும் பாரதிக்குப் பின்னால் இற்பவர்களதான் கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் அணுத்தும் மக்கள் பிரச்சினைகள் பற்றியவைகான். பட்டுக்கோட்டையின் பாடல்கள், உயிர்த் துடிப்புள்ள மக்கள் இலக்கியம் என்று சொல்லலாம்.’

பட்டுக்கோட்டையின் பாடல் களைப் படிக்கும் பொழுதெல்லாம் எனக்க வெனின் கூறியது தான் நிலைவுக்கு வருவதுண்டு.

‘கலை மக்களுக்குச் சொந்தமானது அதன் வெர் வஞ்சிக்கப்பட்ட, பெற்றபாரான், உழைப்பாளிப் பெருமக்காக்கு இடையில் படர்ந்துருக்க வேண்டும். அது அவர்களை ஒன்றுபடுத்தி அவர்தம் உணர்ச்சிகளையும் என்னாங்களையும் ஆசைகளையும் நிறைவேறச் செய்வதாய் அவர்தம் கலை உணர்வைத் தூண்டுவதாய் அமைய வேண்டும்’ *



ஷாஸ்திரம்

மல்லிகை மாசிதை கம்மா படித்து விட்டுப் போகும் சங்கிலை அல்ல. அது எச்சால் இலக்கியத் தேர்வைக்காக இன்று வழி சமயக்கும் இதற், எனவே ஓர் இதழைக் கூடத் தவற விட்டு மிடாதிகள். உயிர்த் தலைக்குரை ரதமான ஓர் இதழைக் கவற கிட்டு விடக் கூடும். பின்னர் அதைச் சேர்த்து மூழுத் தொகுப்பிலும் இருந்திகளானும் அது நடைபெறுமலே போகும் கூடும். எனவே ஒரேஷாரு இந்தமுயக் கிக் பொறுப்புரச்சியிடுள் சேயித்து வைக்கப் பாருக்கள்.

தமது அவட்சியந் தனத்தால் தலற விட்ட துதம்களைக் கேட்டுப் பலர் எம் முதன் தொடர்பு கொள்ளுகின்றனர். சிறந்துகூட உதவ முடிகிறது, பலாக்கடி அப்பாலை நிறைவேறுவதில்லை.

இது எச்சரிக்கையல்ல; அஞ்ச வேண்டுகொள்!

குறிப்பாக உயர்கல்வி மாணவர்களும் தமான இலக்கியத் தலைவர்களும் பிரச்சினைப் பந்திரப்படுத்த வேண்டும் கூட காரணங்கள் கொள்ளும் தூரவுக் கொட்டுத் தூரது.

மல்லிதை இதழ்களின் பெருமை மட்டு நிற்க காலை சும் டட்டுமியரக்குத் தொய்வராது போகவேய, காலம் சேஷ் கீச்செல்வத்தால் இதனத் தூஷ்டாக்கப் பெருமை சொந்தம் போகுமாகப் பூரியும். அதைப் பூரணமாகப் பாந்து கோள்ளக் கூடிய காலத்திற்கு கவர்த்து இதழ்களைப் பத்திரப்படுத்துவதன் அரசாங்க இந்த குறிப்பின் மூலத்தும் உங்களுக்கு மனமாகும்.

— ஆசிரியர்



மாறுகின்ற எண்ணங்கள்

ச. முருகானந்த ஸ

‘கெதியிலே எழும் பன் மேன்... இன்கைக்கும் இறைக் காட்டில் மிளகாய் கண்டெல்லாம் பட்டுப்போகும். தவணை இறைப் புத் தப்பி இரண்டு நாளாக்கு.. எழும்பு மேன்.....’ அதிகாலையிலேயே அம்மா புராணத்தை ஆரம்பித்து விட்டாள்.

ராு புரண்டு படுத்தான் : உடம்பு எங்கும் மூட்டு மூட்டாக வலித்தது. மணதில் ஏற்பட்ட எரிச்சலினால் சலித்துக் கொண்டாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் எழுந்து காலைக் கடன்களை முடித்தான்.

தேநீரைப் பருகிவிட்டு மன் வெட்டியுடன் தோட்டத்திற்குச் சென்றுள் தோட்டத்தில் ஸிர்த்து வளர்ந்திருந்த மிளகாய்ச் செழிகளைப் பார்த்த போது அவனுக்குப் பூரிப்பாக இருந்தது. அந்தச் செழுமை எல்லாம் தனது உழைப்பின் பயன் என்ற உண்மை அவனை உவகை கொள்ள வைத்தது. தனது ஒவ்வொரு வியர்வை மணிகளும் மிளகாய்ப் பிஞ்சக்களாகித் தொங்குவது போன்ற பூரிப்பு! ‘ம..... இந்த மூறை மிளகாய் வித்துவாற் காசிலை கடனிலே ஒரு பகுதியை அடைச் சிடவாம்’ – அன்னது மஸ்தில் மகிழ்ச்சியான எண்ணங்கள்!

ப..... ப..... ப.....

‘வாட்டர்பம்பு’ இயங்கத் தொடங்கிவிட்டது.

வாய்க்கா எல் வளைந்து ஓவரும் தண்ணீரைப் பாத்திக்கு விட்டுக் கட்டினான் ரகு. ஒவொரு பாத்தியாக மாறி மாஉழைப்பின் சுகத்தில் களைப்பு தெரியவில்லை, நேரம் பேய் கொண்டிருந்தது. கதிரவன் மெல்ல மெல்ல மேலெழுந்து வந்துகொண்டிருந்தான். ரகுவின் நெந்றியில் துளிர்த்து நின்று சிக்ரும் வியர்வைத் துளிகள் மிளகாய்ச் செடிகளுக்கு உரமாகிக் கொண்டிருந்தன.

மன்னை வெட்டி பாத்தியை முடிக் கட்டி தண்ணீரை மறுபுறம் ஓடவிட்டு அவன் நியிரும்போது ‘கீ... கீ... கீ...’ என்று கிளிகள் வானில் பறந்துசெல்வது அவனை ஈர்த்தது. கூத்துக் கோட்டத்தை நோக்கினான். வேவி அவளை மறைத்தாலும், குரவி விருந்து இந்துமதியை அடையாளம் கண்டு கொண்டான்.

மன்வெட்டியைக் கீழே மேலைத்துவிட்டு. முகத்தில் அரும்பி நின்ற வியர்வையைத் துடைத்த படி மெல்ல எட்டிப் பார்த்தான்.

இந்த மதியே தான்!

அவனது பார்வையைச் சந்தித்த போது அவனும் சிரித்தான். எனினும் அங்கே அவ

எது தாயார் மீனாட்சியும் நின்ற படியால் வேலை செய்வதாகப் பாவனை செய்ய ஆரம்பித்தாள் இந்துமதி.

அவனது பார்வை அவனை மெய்து கொண்டு நின்றபோது ‘என்ன மேஜை?... வாய்க்கால் உடைச்சுப் போட்டுது பாக்க யில்லையே.....’ அம்மாவின் குரல் காற்றில் கல்ந்து வந்தது.

திடுக்குற்றுத் திரும்பினான் ரகு. சாப்பாடும் கையுமாக அவனது அம்மா வந்து கொண்டிருந்தாள்.

ரகு மனதிற்குள் சிரித்தபடி மன்னை வெட்டி வாய்க்காலைக் கட்டினான். அருகேவந்த அம்மா, ‘நான் கொஞ்சத்துக்கு மாறு றன்..... நீ சாப்பிடன் மேஜை. தோசை ஆறுப் போகுது.....’ என்றால் ஆதரவோடு.

அவன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். அவனது கணக் கிலே துயர வெள்ளம் துளிர் விட்டு நின்றது. ‘...ம்... இந்த நாற்புது வயதுக்குள்ளாக அம்மாவின் உடலிலும் முகத்திலும் தான் எத்தனை சருக்கங்களும் தளரச்சியும்’ அவனுக்கு வேதகையாக இருந்தது.

பல இடங்களில் கிழிந்து தைக்கப்பட்டு இற்றுப் போய் விட்ட சட்டை, அதைப் பக்குவ மாக மூடி மறைத்துக் கொண்டி நுக்கும் சேலை, அதிலும் பல கிழிவுகள், தையல்கள்! ‘இந்த முறை மிளகாய் வித்ததும் அம்மாவுக்கும் தங்கள்கி பூமணிக்கும் சிலை வாங்கவேணும். போன்று பாவளிக்குக் கூட வாங்க முடியேலை’ உடலிலே தோசை இறங்க இறங்க, உள்ளத்திலும் ஊற்றுக்கப் பல எண்ணங்கள் ஒருவாகிக் கொண்டிருந்தன.

‘கி... கி... கி...’ வானில் எழுந்து பறந்த கிளிகள் அவன் எண்ண அலைகளுக்கு முற்றுப் புன்ளி வைத்தன. இந்துமதி தான் கிளிகளைத் துரத்திக் கொண்டிருந்தாள். நிச்சயமாக அவனைத் தன்பக்கம் ஈர்ப்பதற் காகத்தான் இந்த நாடகம் என்பது அவனுக்குப் புரிந்தது. எனவே ரகு வேவியின் இடுக்கி ஞாடாக அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். அவள் கண்களாலும், புன்னகையாலும், சௌகர்யாலும் பதிலளித்தான்.

வாழ்க்கையில் எத்தனை துங்பங்கள் வந்த போதிலும் இந்துமதியின் இனிய நினைவுகள் தான் ரகுவுக்கு வாழ்வில் ஒரு பிழிப்பையும் நம்பிக்கையையும் அளித்துக் கொண்டிருந்தன.

துள்ளித் திரியும் பிள்ளைப் பிராயத்திலிருந்தே அவனுக்கு அவன், அவனுக்கு அவன் என்று இருதாப்புப் பெற்றேர்களாலேயே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் ஸிடையி வான் அங்கு வளர்ந்துகொண்டே வந்தது. ஆனால் அவன் பருவ மட்டந்த யின்னர் அவர்களிருவரும் முன்னரைப் போல் பழக வாய்ப்பின் றிப் போய்விட்டது;

கிண்ண வயதிலேயே தந்தை கையைப் பறிக்காடுத்த ரகு, பல வித கண்டங்களுக்கிடையிலும் நன்கு படித்தான். பரீட்சைகள் எதிலுமே அவன் கோட்டை விடவில்லை. எனினும் பல்கலைக் கழக வாயில்கள் அவனுக்கு முடியிருந்தன. கல்வியில் முன்தங்கிய பிரதேசத்தில் பிறந்து விட்ட ஒரே சூரத்திற்காக தரப்படுத்தலால் தரைப்படுத் தப்படு; பல இனான்களில் அவனும் ஒருவனானான்.

அடுத்ததாக வேலைத்தும் படலம் ஆரம்பமானது.

சீக்கிரமாக ஒரு வேலையில் சேர்ந்து தனது குடும்ப நிலையை உயர்த்த வேண்டும், அம்மா அவனது படிப்புக்காகப் பட்ட கடன்களை எல்லாம் அடைக்க வேண்டும் என்று என்னியரு வின் எண்ணம் நிறைவேற முடியாதபடி நாட்டில் வேலையில் வாப் பிரச்சினை வெடித்திருந்தது.

மருத்துவராக வரவேண்டும் என்ற படித்த ரகுவக்கு - அதற் குரிய தகுதிகள் பெற்றவனுக்கு - மருந்து கட்டும் வேலைதானும் கிடைக்கவில்லை. வஞ்சமும் செல்வாக்கும் பிரயோகமும் மலிந்து விட்ட இந்த நாளில் வேலை கிடைப்பது என்பது அவ்வளவு லேசான காரியமா என்ன?

ரகுவைப் பொறுத்தவரை அவனுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றகவே அற்றுப்போய்விட்டது வேலைக்கு அப்பிளிகேஷன் போடு என்று நச்சரித்துக் கொண்டிருந்த அம்மாவும் இப்பொழுது சலித்து ஒய்ந்து விட்டாள்.

ரகுவோடு படித்தவர்களில் ஒரு சிலருக்குத்தான் வேலை கிடைத்தது; அதுவும் அரசியல் செல்வாக்கும் லஞ்சத்திற்கும் தான் கிடைத்தது. அவனது நன்பர்கள் சிலர் அரேபியா வுக்கு வேலைசெய்யப் போய்விட்டார்கள். இந்துமதியின் அண்ணுரவித்திரதால் கூடப் போய்விட்டான். ரகுவும் அரேபியாவுக்குப் போக முயன்றான். ஆனால் அதிலும் அவனுக்குத் தோல்வியே கிடைத்தது.

அரேபியாவுக்குப் போன ரவித்திரதால் இந்த இரண்டு வருட இடைவெளிக்குள் பல ஆயிரங்கள் இங்கு அனுப்பி விட்டதைப் பார்க்கும்போதே வாம், தனக்கும் இப்படி ஒரு

சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற ரகு ஏங்குவான்.

இந்த நிலையில் வெண்காய மும் இறக்குமதி செய்யப்பட்ட தால் தோட்ட வரும்படியும் குறைந்தது. வருமானம் செலவுக்கே மட்டு மட்டாக இருந்தது.

வேலை வங்கிப் படிவ முறை வந்தபோது, அவன் மனதில் மீண்டும் நம்பிக்கை துளிர்விட்ட போதிலும் அதுவும் புலவரான மாகிப் போன்போது.. கொழுப்பில் ஒரு அனுவலகத்தில் வேறு பார்ப்பதாக, மாதாமாது கைநிறையச் சம்பளம் கிடைப்பதாக, அவனது குடும்பம் தலையெடுப்பதாக, அல்லது குடும்பத்திற்கும் திருமணப் போக்கள் நடைபெறுவதாக, அவன் போட்ட கற்பனைகள், கண்டகனவுகள் எல்லாம் கானல் நீரியின்.

‘தம்பி மின் நின்டுட்டுத் தினத்தி தன்னி இல்லையோ? அம்மாவின் குரல் கேட்டு, திரும்பினுன் ரகு. ரண்டு முண்ணாதம் வாட்டா பம்ப் பூட்ட வேண்டியிருக்க, மன்னெண்ணை விக்கிற வீலையிலை உண்றியாறு, தோட்டமும் கத்தரிக்காயும்...’

சுகுவுக்குச் சலிப்பாக இருந்தது.

அவன் வாட்டர் பம்ப்கை நிறுத்திவிட்டு நிமிர்ந்தபோது வேலையுகில் மீண்டும் மாமி இந்துமதியின் அப்பா வருவது தெரிந்தது. “செல்லம்மா... இங்கை ஒருக்கால் வந்திட்டு போறிறோ?” அவனது அம்மாவை அழைத்தார்.

அவர்கள் இருவரும் கணத்தை தொடங்கும் போதே சீட்டிழற்குப் போய்விட்டான்.

அரை மணித்தியாவத்தின் பிண்ணர் தோட்டத்தால் கிருமிய அம்மா தன்பாட்டில் புறபுறுத்துக் கொண்டிருந்தாள். 'அவையளுக்குப் பண்டத்தக் கண்டவுடனே சொந்தம் பந்தம் எல்லாம் மறந்துபொச்கு'.

*ஏன் என்ன விசயம் அம்மா ருகு கேட்டான்.

'இந்துமதிக்கு சண்முகத்தானின்றை முதலவனைச் செய்யப் போகின்மாம். அவைக்கு உத்தி யோக மாப்பிளைதான் வேணு மாம்' அம்மாவின் வார்த்தை கள் அவனுக்கு 'பேரிடியாக இருந்தன. எனினும் தன்னைச் சுதாகிறித்துக் கொண்டு 'இந்தக் கியாணத்துக்கு இந்து சம்மதிச்சவளாமே?' என்று கேட்டான்.

'அவன் சம்மதிக்காமல் விடப் போருளே. மாப்பிளை கொழும்பு பெரியாஸ்ப்பத்திரி பிலை மருந்துப் பகுதியிலை ஏதோ பெரிய வேலையெல்லே ' என்றுள் அப்மா, அவனது ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளாமல்.

ருகுளின் இதயம் சக்கு நூறுக் கெடித்து விடும் போலிருந்தது. இந்துமதி அந்தக் கியாணப் பேச்கக்குச் சம்மதிக்க மாட்டான் என்றே அவனது இதயம் சொன்னது. எப்படியும் அவளைக் கண்டு கண்டத்தக்க வேண்டும் போல இருந்தது.

நிதாளமாகப் படலையைத் திறந்து கொண்டு மாமிலீட்டுப் பிக்கமாக நடந்தான் அவனது உள்ளத்தில் ஆழ்ந்திருந்த டணர்ச்சிகள் குழறிக் கொண்டிருந்தன. தன் மனதைக் கவர்ந்த இந்துமதியைக் கைப் பிடித்தது. தலையை அவனுக்காக அர்ப்பணித்து. அவளது ஆழ்ந்த அன்பில் குளிக்க வேண்டுமான்று நீண்ட நெடுங்காலமாகக்

கற்பனை செய்திருந்தவன் அந்த எண்ணம் எவ்வே கைகூடாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தா. செய்வதறியாது குழம்பிப் போயிருந்தான்.

அவனது கண்ணிலே இந்து மதி படவில்லை.

அவளைத் தனியே சந்தித்து உரையாட அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவுமே கைகூடாததால் அடுத்த சில தினங்களாக அவன் நடைப் பின்மாகத் திரிந்தான்.

ஒருவாரத்தின் பின் அவனுக்குக் கிடைத்த தகவல் அவனது உள்ளத்தில் பாலை வார்த்தது கீதனப் பிரச்சினை காரணமாக அந்தக் கியாணப் பேச்கத் தடைப்பட்டு விட்டதாகத் தெரிய வந்தபோது அவனது உள்ளம் குதாகலிக்கவே செய்தது. எனினும் அடுத்து என்ன செய்வது என்று தோன்றுத்தால் தவியாய்த் தவித்தான்.

இரண்டு மூன்று வர்மாகக் குழம்பிப் போயிருந்த ரகுவுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றைத் தாங்கிய சடிதம் ஒன்று வந்தது. அவனுக்கு அரேபியாவில் வேலை கிடைத்திருந்தது. எவ்வளவு பெரிய எதிர்பாராத மகிழ்ச்சி!

தாய் பூரித்துப் போனா.

இந்தச் செய்கி ஊரெல்லாம் பரவியது.

இரண்டு நாட்களுக்குப் பின் பீஞ்சுடி மாமிலீட்டிற்கு வந்திருந்தா. பேச்க வாக்கில் அவர்கூறிய வார்த்தைகள் அவனுக்குச் சிரிப்பையும் சின்ததையும் ஒருங்கே ஏற்படுத்தின. எனினும் மனதின் அடியில் மகிழ்வை ஏற்படுத்தவும் தவறவில்லை.

“மச்சாள்..... அந்த நாளிலே
இருந்து எங்கனுக்குள்ளோ ஒரு
ஒப்பந்தம் இருக்கு..... நீணவில்
ருக்குத்தானே? உறவு விட்டுப்
போகாமலிருக்க என்றை மேள்
இந்துவுக்கு ரகுவைக் கலியா
னாம் செய்து வைக்கவேணும்”

மாமியால் இவ்வளவு சீக்கி
ரமாக எப்படித்தான் நாக்கைப்
புரட்ட முடிவிற்கோ என்று
ரகு வியந்து கொண்டிருக்கை
யிலேயே அம்மா காரசாரமாகப்
பதிலடி கொடுக்க ஆரம்பித
தாள்


‘என்ன மீனுட்சி?..... அண்
டைக்கு ஏதோ சொன்னனீ?...
இப்ப என்றை பொடியறுக்கு
வேலை கிடைச்சிட்டுது எண்ட
உடனே..... ம.... சரி.. சரி...
எதையும் கதைக்கையுக்கை
யோசிச்கக் கதைக்க வேணும்.
பணமும் பதவியும் பெரிசில்லை.

உவுதான் முக்கியம். நீ எப்ப
டியோ? நான் எப்பவும்
மாறுகிறவளில்லை. இந்துவுக்கு
ரகுவைச் செய்வம்... முதலிலை
அவன் போய் இரண்டொரு
வருஷம் உழைச்சக் கொண்டு
வரட்டன்.

மீனாட்சி மாமி தலைகுளிந்து
நின்றுள்.

அம்மாவின் பெரந்தன்மை
யைக் கண்டு ரகு பூரித்தான்.
மாமியின் பச்சோந்தித்தலத்தை
அவன் வெறுத்தாலும் இந்து
மதியை அவனால் ஒருக்க முடிய
வில்லை. அம்மாவின் வார்த்தை
கள் சரியென்றே அவனுக்கும்
பட்டது.

இப்போது அவனுக்கு
நிம்மதி!



நறுமணத்திற்கு
நுரை வளத்திற்கு
பளிச்சிடும் வெண்மைக்கு

எம்மெஸ் சோப்

எம்மெஸ் சோப், தொழிற்பேட்டை. அக்கவேலி

கௌரி பற்றிய சில நினைவுகள்

எம். ரங்கநாதன்



எம். ர. கிளரி

சமுத்துத் தமிழ் இலக்கிய வல்கில் கிலாரை அறியாத இலக்கிய அபிமானிகள் இருப்பது அரிதிலும் அரிது. ஆனால் நான் அவரை முதலில் சந்தித்தது ஒரு இலக்கியத் தொடர்பாளர் என்ற முறையில் அல்ல. 1964 இறுதிப் பகுதியேன் ரூபங்களுக்கிறது. அப் பொழுது அவர் தேவிலை ஏற்றுமதி வர்த்தகத் துறையில் முன்னணியில் இருந்தார். நானும் அச்சமயம் அடுத் துறையில்தான் ஈடுபட்டிருந்தேன். நான் பணியாற்றிய ஸ்தாபனம் மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு செய்த ஏற்றுமதியில் ஒரு சிக்கல் ஏற்பட்ட சமயத்தில், அதைத் தீர்க்கும் முகமாக அவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. என்னுடைய இன்னுமொரு நண்பருடன் அவரைச் சந்திக்கச் சென்றேன். உதற்கு முன் அவரைப் பற்றிக் கேள்விப்

பட்டிருந்தேன். ஆனால் சந்தித்ததில்லை. அவரைச் சந்திக்கும் முன், இந்தச் சிக்கலைத் தீர்பபதற்கு அவர் உதவவாராவென்முழுமையான நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், அவரைச் சந்தித்த பொழுது பலகாலம் பழகிய நண்பரைப் போல என்னுடன் பேசி உபசரித்தார். எங்கு ஞடைய பிரச்சினையைப் பற்றி கூறியவுடன் சிறிதும் தயக்கமின்றி உதவ முன்வந்தார். அவருக்கு ஏற்பட்ட சிரமங்களையும் பொருட்பட்டுத்தாமல் எங்குஞ்குச் செய்த உதவி பிரச்சினையைச் சமுகமாகத் தீர்த்துவக்கவழி வகுத்தது.

இந்தச் சந்திப்புக்குப் பின் அவருடன் அதிக தொடர்பு கொண்டேன். ஆயினும் 1974 ஜூன் மாதத் தொடக்கம் 147.3 ஏப்பிரல் 8-ம் திங்கி, அவர் இயற்றகையெய்தும் வரை அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதித் துறையில் அவரும் நானும் இணைந்து செயல்பட்டோம்.

அப்பொழுதுதான் அவருக்கு தமிழ் இலக்கியத்தில் இருந்த ஆர்வத்தை அறிய முடிந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றியும், தமிழ் படைப்பாளிகளைப் பற்றியும் வெகுவாக விவாதிப்பதுண்டு. அவர் இஸ்லாமியர் ஆயினும், தமிழில் அதிக பற்றுக்கொண்டிருந்தார். இஸ்லாமிய பெருமக்களிடையே தமிழ்

பற்றை வளர்க்க அவர் எடுத்த முயற்சிகள் பல அவர், மதச் தால் இல்லாமயர் ஆயினும், மொழியால் — இன்ததால் தமிழ் மூன் என்று பெருவிதம் கொள்வதுண்டு. ஆயினும் அவரிடம் இனவாதம் இல்லை. தமிழ் — சிங்கள இல் மக்களிடையே ஒரு மைப்பாட்டை வளர்க்க அவர், எடுத்த நடவடிக்கைகள் பல.

இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் வாயிலாக இனங்களிடையே உள்ள கசப்பை நீக்கி ஒருமைப்பாட்டை உருவாக்க சில அடிப்படைக் கோரிக்கைகளை வகுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் அவருடைய பங்களிப்பு மக்கத்தான்து.

1974 இறுதியிலும், 1976 முற்பகுதியிலும், சிங்கள், தமிழ் எழுத்தாளர்களின் மாநாடு கூட்டி இளச்சிக்கலைத் தீர்க்கும் நோக்குடன் சில அடிப்படைத் திட்டங்களை வகுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சியில் கிளார் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு தன் உடல் நிலையையும் பொருப்படுத்தாமல் செயல்பட்டது ஞாபகம் வருகிறது. அப்பொழுது அவர் வீடு மாநாட்டு அலுவலகமாக மாறிக் காட்சிதந்தது. அநேகமாக தினமும் பல எழுத்தாளர்களுடனும், அறிஞர்களுடனும் கூட்டுச் சர்ச்சைகளில் பங்கு பற்றுவதுண்டு. இக் கூட்டங்களில் பல தடவைகளில் நானும் பங்கு கொண்டு அவரது அயராத உழைப்பை கண்கூடாகக் கண்டேன். அவர் இறுதி மூச்சவரை மாநாட்டின் வெற்றிக்காகப் பாடுப்படார், ஆனால் மாநாட்டில் பங்குபற்றும் வாய்ப்பின்றி மறைந்தார்.

அவருடன் நெருங்கிப்பழகிய பொழுதுதான் டொ. மி. வி. க்

ஜீவா, பிரேம்ஜீ ஞானசுந்தரம், சோமகாந்தன் ஆகிய படைப் பாளிகளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ‘மல்லினைக்’ யை முதல் முதலாக கிளார் அவர்களிடம் தான் வாங்கி பிரடித்தே தன் மல்லினையுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட அவர்தான் மூலகாரணம். சமத்துத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஒரு பற்றுதலை ஏற்படுத்தியவர் கிளார்தான்.

மல்லினை, தினகரன் ஆகிய சஞ்சிகைகளில் வந்த அவருடைய கட்டுரை ஆக்கங்களைப் பற்றி அவருடன் பலதடவைகளில் நான் விவாதித்திருக்கிறேன். அப்பொழுதுதான் அவருடைய முற்போக்கு எண்ணங்களும், நிலைபாடுகளும் எனக்குப் புலனையிற்று. அவர் தமிழத்தின் தலைசிறந்த இடதுசாஸ்தி தலைவர்களான காலஞ்சென்ற ஜீவானந்தம், பாலதண்டாயுதம் ஆகியோருடைய நெருங்கிய நன்பர் என்றறிந்தேன்.

கிளாருடைய சொந்தப் படைப்புகளும், மொழிபெயர்ப்புகளும் பல காலங்களில் பல சஞ்சிகைகளில் வெளிவந்தன. ஆனால், இது வரை அவை தொகுக்கப்பட்டு புத்தக வடிவில் வெளிவராதது பெருங்குறையே. இக்குறைபாட்டை நிவர்த்திக்க அவரது நன்பர்களும், உறவினர்களும் முயற்சிக்க வேண்டும். இது அவசியமானது. அங்கூரின் ஞாபகார்த்தமாக நாம் செய்யக் கூடிய பணி இதுதான். வருங்காலச் சந்ததியினர் அவருடைய ஆக்கங்களை நுகர்வதற்கு வாய்ப்பினை அளிப்பதுடன் சமத்துத் தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் அவர் நாம் ஒரு நிரந்தரமான இடத்தைப் பெறுவதற்கு இது உதவியாக அமையும்.



கவிஞரும் நகைச்சுவை முத்துக்களும்

க. ந.



கவிஞர் மு. செல்லையா

காலனு சென்ற அவ்வாழூர்க் கவிஞர் மு. செல்லையா ஆழந்த கவிப்புவை உள்ளவர் மாத்திரமல்ல, நல்ல நகைச்சுவையான ராகவும் திகழ்ந்தவர். அவருடைய நகைச்சுவை சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் இறிவு களை வேசாக நெயாண்டி பண்ணும் போக்கில் அமைந்தவை, அனு—க்யா என்ற பெயரில் பல நகைச்சுவைக் கட்டுரைகளை ‘ஆழகேசரி’ யில் கவிஞர் ஏழுதி வந்துள்ளார் அவரது சொற் பொழிவுகளில் இடையிடையே நகைச்சுவை முத்துக்கள் தெறித் துக் கொண்டே இருக்குப். உன்னரின் நகைச்சுவை முத்துக்களுட் சில:

1965 வாக்கில் கவிஞர் ஒரு தட்டை தமிழ் நாட்டுக்குப்

போயிருந்தார். தமிழகத்தில் திரு. வி. க., நாமக்கல் கவிஞர், கவிமணி போன்றேரூடன் ஏவேல் அவருக்குத் தொடர் பிருந்தமையால், கவிஞரின் வருகையையொட்டி ஓர் இலக்கியக் கலந்துரையாடல் ஏற்பாடானது.

அக்கலந்துரையாடவிற் கவிஞர் பங்குபற்றங் சென்ற சமயம், கூட்டத்துக்குச் சமுகமளித் தவர்களுட் பெண்கள் மிகச் சிலராக இருப்பதனை அவதானித்துக் கொண்டு பின்வருமாறு தமது சொற்பொழிவை ஆரம்பித்தார்.

‘எங்கள் நாட்டு இராவணன் உங்கள் நாட்டுச் சௌதமைக் கவாந்து சென்றதனால் உண்டான் பிதி இந்த நாட்டுப் பெண்களை உட்டு இன்னும் நீங்க வில்லைப்போலத் தோன்றுகிறது. நான் இராவணனுமல்ல; இங்கிருந்து யாரையும் கவர்ந்து சென்றுவிடப் போபவனுமல்ல.’



சீதனக் கொருமையினால் திருமணமாகாது ஏக்கப் பெருமுச்ச விட்டுக் கொண்டிருக்கும் கள்ளிப் பெண்களின் துயரம் கவிஞர் உள்ளத்தை எப்போதும் கட்டுக் கொண்டே இருக்கும். அதே சமயம் படித்துவிட்டு வெளியற்றலையும் வாலிப்பர்களின் வாழ்க்கைப் போராட்டமும் கவிஞர் மஜ்ஜிதை வருத்தத்தையிடில்லை. இவ்வேதசைகளின் வெளிப்பாடாக அவற்றிட மிருந்து பல கவிதைகள் பிறந்தன. அவற்றேடு அந்த உறுத்தல்களை உள்ளத்திற் கொண்டு

சொற்பொழிவொன்றிற் பண் தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, உரிமைகளை இழந்து, அடிமைகளாக வாழும் பெண்களின் அவலநிலை கவி ஞான உண்ணத்தைக் குத்தியதென்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தத் துயர் தோய்ந்த அநுதாபத்தின் வெளிப்பாடாகச் சந்தர்ப்பம் வாய்க்கின்ற போதெல்லாம் பின்வருமாறு சொல்லுவார்:

‘மணமாகாத கன்னி பெண்களின் ஏக்கப் பெருமூச்சம், படித்துவிட்டு வேலையில்லாதல்லையும் வாயிப்பாகளின் துயரப் பெருமூச்சம் வான் நோக்கி மேலெழுந்து முகிங்களை வெப்பமாக்குவதனுடையே இக் காலத்தில் மழை பெய்வதில்லை’



இரு சமுதாயத்தில் நக்கப்படுகின்ற மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடுகின்றவர்கள் இடதுசாரிகள் குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்

‘தமிழ்ப் பெண்கள் எல்லோரும் இடது சாரி (நி) கள்தான். ஆனால் அவர்கள் தமது அடிமைத்தனத்தைக் களைத்தெறிய வேண்டுமென்று கொதித்தெழாமல் உறங்கிக் கொண்டு சன்தாங்கிருக்கிறோம்’

ஜயங்களும் ஆச்சரியங்களும்!

‘ஜயான்’ அடிக்கடி எம்மைச் சந்திப்பவர். பல்வேறு பிரச்சினைகள் பற்றித் தமது கருத்துக்களைச் சொல்லபவர். சமீபத்தில் சொறியர் கூட்டுமான்று சிரங்கு சொறிந்து தமது நமைச்சலைத் தீர்ப்பது சம்பந்தமாக இலக்கியக் கருத்துக்கள் என்ற போர்வையில் தனி நபர் தாக்குங்களைத் தொடுத்துள்ளதை நாம் அறி வோம். கருத்துப் போராட்டம் ஆரோக்கியமானது. ஆனால் இலக்கியச் சொறிதல் மதிக்கப் படத்தக்கதல்ல இது நமக்கு உடன்பாடுமல்ல. இருந்தும் மூழ்நிலையை உத்தேசித்து இந்தக் கருத்துக்களைச் சொல்வதற்கு அவரை அனுமதிக்கின்றோம்.

— ஆசிரியர்

நிலாவள்ளி என்கே?

இலக்கிய உலகில் காலத்துக்குக் காலம் சர்ச்சைக்குரிய அலை மோதும் கருத்துக்கள் பல்வேறு நோக்கும் போக்கும் கொண்டவர்களிடமிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தக் சர்ச்சைகளிலெல்லாம் கைலாசபதி, சிவத்தம்பி என்ற பெயர்கள் இழுபறிப்படாமல் சப்பித்துப் போவதில்லை. அத்தகைய முக்கியத்துவம் அவர்களுக்குண்டென்பது ‘தன்வயமற்ற நிராகரிப்பாளர்களால்’ கூட ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுகிறது. விமரிசன முன் நேடிகளான கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவரும் வேண்டுமென்றே சிலரது படைப்புக்களை இருட்டிடப்படுக் கெட்தார்கள்; செய்கிறுர்கள் என்ற கருத்து ஆவர்களை வண்ணமயாக நிராகரிப்பவர்களால் இடையிடையே முன்வைக்கப் படுகிறது. அவர்கள்

தமது கோட்பாட்டிப்படையில் செய்த விமரிசனங்கள் யிகவும் ஆரோக்கியமானவை என்பது. ‘குறை கூறுவதே இலக்கியப் பணி’ என்றுகிலிட்டவர்களால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாத துதான். ‘என் மகாகவி மறைக்கப்பட்டார்?’ என வினா எழுப்பும் அவர்கள், தமது மனங்கள் சாந்தி பெறும் வள்ளும் அவர்களுது ஊன்று கோலாக விளங்கும் எம். ஏ நுஃமான் போன்ற பிற்பட்ட விமரிசகர்கள் மகாகவியின் படைப்புக்களுக்கு முக்கியத் துவம் கொடுத்து விமரிசனங்களைச் செய்துள்ளார்கள் என்று பெருமையாகச் சொல்லப்படுகிறது. மகாகவிக்கு இழைக்கப்பட்ட தாகக் கருதும் அநீதிக்குக் குழவாய் தேடிய நீலாவணனின் ‘வழி’ கண்ட நுஃமான் நீலாவணனை வசதியாக மறந்துபோனதற்கான காரணந்தால் என்னவோ? நீலாவணனின் இலக்கிய அந்தஸ்தில் இவருக்கும் இளக்காரமா? அல்லது நீலாவணன் பற்றிய கணிப் பீடுகள் கணிந்து வருவதற்கு இன்னும் காலம் வேண்டுமா?

நவீன பண்டிதர்கள்

அறுபதுகளில் பண்டிதக் கூட்டத்தினர் மொழியின் பெயரால் — செந்தமிழ் வழக்கின் பெயரால் — ஆக்க இலக்கிய கர்த்தாக்களின் மேல் ஆக்கிரோசமாகப் போர்க் கொடி தாக்கி நின்று, இறுதியில் வலிமை குன்றி அடங்கிப்போனார்கள். இன்று சோஷு விலைத்தின் பெயரால் “நவீன பண்டிதக் கூட்டமொழு” அல்லப்புறுகிறது. சோஷுவிலைத்தை முழுமையாக விளங்கி வைத்துக் கொண்டிருக்கும் தத்துப்புத்திரர்கள் தாங்கள் தான் என்று பறைசான்றிக் கொள்ள எத்தனைகிறது. ‘மாக்ஸின் கல்லறையில்’ தலைவைத்து முகாரிபாடும் வெங்கட்சாமிநாதனின் பச்சை உறவுக்காரர்களான இந்தப் புதிய பண்டிதர்களுக்கு, சோஷுவிலைத்தின் மேல் எத்தகைய பற்றுதல் உண்டென்பதுதான் யாருக்குமே புரியாத புதிர். இந்தப் புதிர் விடுபடுவதற்கு நீண்டகாலம் செல்லாது. இது விடுபடும் போது பழைய பண்டிதக் கூட்டத்துக்கேற்பட்ட கதிதான் நவீன பண்டிதர்களான இவர்களுக்கும் நேரப்போகிறது என பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை.

இலக்கியத் தராக்கள்

சமத்துச் சஞ்சிகைகளின் நடுநிலைமைத் தனத்தை பரிசோதித்துக் கண்டு பிடிக்கும் ஒரு தராக உண்டென்றால் அது குறிப்பிட்ட ஒரு கோஷ்டியினர்தான். இச் கோஷ்டி தமது சொந்த விகைப்பு வெறுப்புக்களைக் கொட்டித் தீர்க்கும் கட்டுரைக் குப்பைகளுக்கு எந்தச் சஞ்சிகையாவது இடமளிக்காது தவிர்த்துக் கொண்டால் அந்தச் சஞ்சிகை இலக்கிய நேரமையற்றதாகி விடுமாம்! இலக்கியக் கணதி உள்ளவற்றைப் படைக்கும் ஆற்றலற்ற மலட்டுத்தடத்தினால் தனிப்பட்ட சொற்றியல்களை இலக்கியமாகக்கிவிடப் பகிரதப் பிரயத்தனம் செய்கிறது. இக்கோஷ்டியின் முயற்சிக்கு ஒரு பாராட்டுத் தெரிவிக்கத்தான் வேண்டும்! ஏனெனில் குணுக்கோஸ் ஏற்றியாவது ஜீவமரணப் போராட்டத்தில் கிடந்து முச்சிமுக்கும் ஓர் இதழ் வெளிவரும். இக்கோஷ்டியின் அலை ஒயப்போகிறது. *

ஐயனர்

பொழுது கணபதி படித்து வருவது சம்மதமாக இருப்பது என்று நீண்ட நிலையில் கொண்டு வருகிறோம்.

பூகோளம்

சாந்தன்

பாட்டு வெய்யில் நெருப்பாய் இருந்தது. வலதுபுறத்து முகம் முழுதும் எங்கிற மாதிரி. இருரண்டு பேரும் பேசிக் கொண்டே விரைந்து நடந்தார்கள். வழமையான பஸ் இன்று காலை வாரிவிட, பம்பலப்பிடிடி சந்தியில் வந்திருக்கி வேறு பஸ் எடுக்க நேர்ந்திருக்கிறது.

கொழும்பு நடைபாதை களில் நடப்பது, இப்போதெல்லாம் பெரிய தொல்லையான வேகம். ஒரு புறம் கடல், மறு புறம் தமிழன் என்று தூட்ட கைமனு சொன்னது போல, இங்கே ஒரு புறம் வேலி, மறு புறம் வியாபாரிகள். நடக்கிறது எப்படி? - இந்த மாதிரி கிரி ஏதோ சொல்லிக் கொண்டு வந்தான். இவன், கிரிக்குத் தலை யாட்டிபே, வழி நீளம் விரித்தி ருந்த கடைகளிற் கண் களை மேயவிட்டபடி நடந்தான். இங்கே திருக்கிறதா பார்க்க வேண்டும் - அந்தப் பூகோளம்.

ஒரு பூகோள உருண்டை வாங்கி, சுதாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கணநாளாக நினைவு. நேற்று கோட்டைப் பக்கம் ஒரு அலுவலாகப் போன

பொழுது, பூந்தோட்ட வீதி நெடுக அது இருந்தது. சின்னன் - ஒன்றரை இஞ்சிதான் விட்டமிருக்கும். ஆனால் வலு தெளிவாக; அந்த அளவே ஒரு அழகாக. கோளத்துக்கேற்ற ஸ்ரான்ட் வேறு. விலையைக் கேட்டபோது, எங்கும் எட்டு ரூபா சொல்லி, ஏழரைக்குத் தரலாம் என்றார்கள். வாங்க மனம் வரவில்லை. விட்டு விட்டு வந்தான். ஏழரை கொஞ்சம் கூடத்தான்.

'முன்டரைக்கு வேலை முடியிறது, எல்லாவிதத்திலும் நல்லது மச்சாஷ - இந்த வெய்யில் ஒண்டை விட.....' என்றால் கிரி.

அந்தா! அதுதான். அடுத்துத்திருந்த இரண்டு சாப்பாட்டுக் கடைகளுக்கு நடுவில் - இரண்டடி வாசல்களையும் மறைக்காமல், பரப்பப் பட்டிருந்த அங்காடி நடுவில், இந்தக் கோளங்களிலும் ஐந்தாறு.

'ஓர் நிமிஷம், கிரி...' என்று சொல்லி, அதில் நின்றான்.

*.....யாரது, இங்கே?'

சரப்பாட்டுக் கடைச் சுவரிலிருந்து இறக்கப் பட்டிருந்த சின்னப் பொலித்தீன் பத்திக்குள் விருந்து ஒரு சிறுமி எட்டிப் பார்த்தாள்.

'என்ன வேணும் மாத்தயா?'

'இது எவ்வளவு?'

'ஏழு ஐம்பது.....'

'ஏழு ஐம்பதா?' - அவன் அவன் நடக்கத் திரும்பியபோது.

'சரி, ஆழரை தாங்க...' என்றான் அவள். வெளியே வந்து.

'பரவாயில்லை, வேண்டாம்'

‘ஆறு ரூபா தந்திட்டு எடுக்க இரட்டி எடுத்துவைத் தவணை பின்னால் கூப்பிட்டாள் திரும்பி வந்தான்.

‘ஓன்பது பத்து வயதிருக்கும்’ அந்தப் பின்னொக்கு. கறுப்பு. இரட்டைப் பின்னல். இந்த வெக்கையில் கருகிக் கொத்தி ருந்தாள். கொஞ்சம் நீர்க்காவி யும் கொஞ்சம் ஊத்தையுமாய் வெள்ளை யூனிஃப்ரோம். பள்ளிக் கூடத்திலிருந்து நேரே வியாபாரத்தைக் கவனிக்க வந்திருக்க வேண்டும் என்று பட்டது.

‘இந்த விலையை யாராவது பெரிய ஆள் சொல்லியிருந்தால் நல்லாயிருக்குமே’ என்ற நிலை வடன்,

‘உன்ற அப்பவைக் கூப்பிடு....’ என்றான்.

‘அவர் இங்க இல்லை....’

அரை நிமிடம் நின்றுவிட்டு அவனுக்குக் கிட்டப்போய்ச் சொன்னான்.

‘தங்கச்சி, எவக்கிப்ப இது வேண்டாம். ஆனு கோட்டைப் பக்கமெல்லாம் இதுக்கு விலை ஏழார் ரூபா சொல்லுருங்கள். நீ ஆறு ரூபாய்க்குத் தரலா மென்கிறீயே..... ஏழார்க்குக் குறைய ஒருத்தருக்கும் கொடாதே.....’

— இதைச் சொல்லிவிட்டு, ‘.....சரி வா’ என்று கிரியின் பக்கந் திருப்பியபோது, அவன் பின்னால் நின்று கீச்சிட்டாள்:

‘ஆறு ரூபாவுக்கெண்டா இதை வாங்க மனமில்லாம்... புத்தி சொல்லிவிட்டுப் போறிக் களே..... இய்டைக்கு ஒரு வியாபாரரும்லை, மாத்தயா’

நின்று திரும்பிப் பார்க்க, ‘ஆறு ரூபா தந்திட்டு எடுத்

திட்டுப் போங்க.....’ என்றான் மீண்டும்.

பொக்கற்றுகளுக்குள் என்ன மாக, ஏழு முப்பத்தைந்து இருந்தது. இனி, பஸ்க்கு முப்பது சுதம் போதும். ஏழு ரூபாவை எடுத்து நீட்டி, ‘சரி, தா.....’ என்றபோது, அவன் ஒரு கண்தயங்கினுள்.

‘..... அங்கே எல்லாம் ஏழார் ரூபாய் விக்கிருங்கள், பிடி’ என்றான்.

கோழி முட்டையிலுங் கொஞ்சம் பெரிதாக இந்தப் போகோள் உருண்டையை உருட்டிப் பார்த்துக் கொண்டு நடந்த போது, சிரிசிரியென்று சிரித்துக் கொண்டு சிரிகூட வந்தான்.



வாநாமா

சந்தா விபரம்

ஆண்டுச் சந்தா 18 — 00
[மலர் உட்பட]

தனிப்பிரதி 1 — 25

இந்தியா, மலேசியா 25 — 00

(தபாற் செலவு உட்பட)



இலங்கை

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வரலாறும் அதன் சாதனைகளும்

இளங்கேரன்

1. சென்ற இதழ் கட்டுரையின் கடைசிப் பந்தியில் குறிப் பிட்டது போல ஆக்கி இலக்கிமும் விமர்சனமும் ஒன்று சேர்தினைந்து வளர்ந்தபோது, இ. மு. எ. ச. மற்றொரு திருப்பத்தை சமுத்துத் தமிழ் இலக்கிய அரங்கில் உண்டாக்கியது. அத்திருப்பம் 'தேசிய இலக்கியம்' என்ற கோட்பாட்டை முன்வைத்து, அதற்காகப் போராடி வெற்றிகண்டதாகும்.

சமுத்துத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக் கட்டடத்தில் அதன் இன்னொரு தேவையை ஒட்டி எழுந்ததே தேசிய இலக்கியக் கோட்பாடும்.

(அ) சமுத்துத் தமிழ் இலக்கியம் பற்றி இ. மு. எ. ச. முன்வைத்த கருத்துக்களுக்கும் அதற்காக அது நடத்திய இயக்கத் திற்கும் படிப்படியாக ஆகரவு வளர்ந்து வந்த அடை வேலோயில், சமுத்துத் தமிழ் இலக்கியம் அதுவரை தமிழ் இலக்கியமாகக் கருதப்பட்டு வந்ததே தவிர, அது இந்நாட்டின் தேசிய இலக்கியமாகக் கருதப்படவில்லை. விதற்கு 'தாய்நாடு' இந்தியா, இலங்கை 'சேய்நாடு' என்ற எண்ணமும் உணர்வும் சமுத்துத் தமிழ் இலக்கிய அரங்கில் இன்

னும் அகலாமல் இருந்து வந்ததே காரணமாகும். இது நாட்டின் தேசிய உணர்விலிருந்தும் சமுதாய நோக்கிலிருந்தும் பலரின் இலக்கியச் சிந்தனையைப் பிரித்தது. இதனை சமுத்துத் தமிழ் இலக்கியத்தின் ஒருபகுதிப் படைப்புகள் தனிமனிதவாத எண்ணங்களையும், சிந்தனைகளையும் பிரதிபலித்தனவே தனிரதையில் உணர்வையும், சமூகக்கண்ணேட்டத்தையும் பிரதிபலித்தனவே தனிரதையில்லை! பிரதிநிதித்துவப் படுத்தவுமில்லை. எனவே, சமுத்துத் தமிழ் இலக்கியம் இன்னும் தேசிய பரிமாணத்தை முழுமொயாகப் பெறுதிருந்தது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று இ. மு. எ. ச. தீர்மானித்தது.

(ஆ) 'தாய்நாடு — சேய்நாடு' என்ற எண்ணம் தமிழ் நாட்டு இலக்கியத்திற்கு முதலிடம் கொடுத்து, சமுத்துத் தமிழ் இலக்கியத்தை அதற்குக் கீழ்ப்படுத்தியது. பிரசாரமும் நடந்தது. (இதன் பின்னணியில் இந்திய சஞ்சிகைகள் நூல்களை இறக்குமதி செய்யும் வியாபாரிகள் இருந்தனர்) இதனையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் எழுந்தது.

(இ) தாய்நாடு, செய்நாடு என்ற எண்ணத்தையும் உணரவையும் சாதகமாக்கி ஈழத்துத் தமிழினத்தையும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தையும் ஈழத்துச் சமுதாயத்திலிருந்து பிரிக்கும் தேசபக்தியிற்ற முயற்சிகளும் முனைப்பாக நடந்து கொண்டிருந்தன. இதனையும் முறியிடக்க வேண்டியிருந்தது.

(ஈ) 'எழுத்தாளன் தேசிய, சமுதாயப் பிரச்சினைகளுக்கு அப்பாறப்பட்டவன். இப்பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய தேவை அவனுக்கு இல்லை. இவற்றிற்கான போராட்டங்களில் அவன் கலந்து கொள்ள வேண்டியதுயில்லை' என்ற கருத்தும் இடையருது பரப்பப்பட்டு வந்தது. இத் தவறான தனி மனிதவாதக் கருத்தை விமர்சித்து, இந்நாட்டுப் பிரஜைகள் என்ற முறையில் தேசியக் கடமையும், சமுதாயத்தில் ஓர் அங்கம் என்ற முறையில் சமுதாயக் கடமையும் எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை எடுத்துக்காட்டி அவர்களைச் சரியான திசைக்குத் திருப்ப வேண்டிய மிருந்தது.

2. தரமான இந்தியச் சுஞ்சிகைகளையும், நூல்களையும் வரவேற்கும் அதே வேளையில் பிறபோக்குக் குப்பைகளுக்கு எதிராக இ. மு. ச. நடத்திய இயக்கம் இன்னும் பூரண வெற்றியை அடையாமல் இருந்தது. வர்த்தக நோக்கோடு வெளிப்பட்படும் இக் குப்பைகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒரு சந்தையாக இருந்து வந்தது. எனவே இதற்கு எதிரான இயக்கத்தை புதிய உந்துவிசையுடன் மேலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று இ. மு. ச. கருதியது.

இத்தேவைகளை ஒட்டியே 'தேசிய இலக்கியம்' என்ற இயக்கம் 1960 - ல் எழுத்தது. இக்கோட்பாடுக்கான கருத்தை இ. மு. ச. பின்வருமாறு விளக்கியது.

'தமிழ் மக்கள் மொழி அடிப்படையில் மட்டுமல்லாமல், நாட்டின் அடிப்படையிலும் ஒரு தேசிய இனமாகும். அவர்கள் தமிழர் மட்டுமல்ல. இலங்கையரும் ஆவர். அவர்களுக்கு இந்த ஈழமனித் திருநாடே தாய்நாடு - இந்தியா அல்ல, தமிழ் மக்கள் இந்த நாட்டின் மண்ணேடும், மலையோடும், காற்றோடும், நீரோடும் கலத்துவிட்டவர்கள்.

'மாபெரும் நாடான இந்தியா நமது அயல்நாடு. அதனை நாம் மதிப்போம். இந்திய மக்களை நேசிப்போம். அதற்கும் ஈழத்திற்கும் இடையே தொன்றுவதாட்டு இருந்தவரும் உறவை, தொடர்பைப் பேணுவோம். அதே வேளையில், நமது தாயகம் ஈழம்தான். இந்தியா அல்ல, 'பெற்ற தாயும் பிறந்த பொன்னுடே நற்றவ வானினும் நனிசிறந்தவே' என்ற இந்திய மகாகவியான பாரதி யின் கவிதை வரிகளை மனதில் கொள்வோம். நாம் பிறந்த இந்தப் பொன்னுடே நமது தாயகம் என்பதை மறவாதிருப்போம்.

'நாம் பிறந்த வாழும் இந்நாட்டைத் தாயகமாக்க கொள்ளாமல் இந்தியாவைத் தாய்நாடாகக் கருதுவது, நமது தேசிய அடிப்படையிலான உண்மைக்கும், யதார்த்தமான வாழ்வியலுக்கும் சிறிதும் ஒவ்வாது. இத்தவருண எண்ணத்தை விட்டொழிப்போம். இந்நாட்டுக் குழம்கள் என்ற முறையில் இத்தேசத்தில் நமது வாழ்வு வேரோடு இருப்பது போல

நமது மனதையும் இங்கேயே
வேரோடு விடவேண்டும்;
இதுவே சரியானது'

இல்வாறு 'தாய்நாடு—
சேய்நாடு' என்னத்திற்கு எதிராக இ. மு. எ. ச. அறைக்கவலர்விடுத்தது. இதற்கமைய இ. மு. எ. சவின் பொதுச் செயலாளர் பிரேமஜி வெளியிட்ட அறிக்கையில், ஈழத்து மக்களிடையே தாம் ஒரு தேசத்தினர், ஒரு நாட்டினர் என்ற உணர்வையும் அவர்களிடையே உள்ள ஒற்றுமையையும் வளர்ப்பது தேசிய இலக்கியத்தின் நோக்கமாக அமைய வேண்டும் என்று கூறி யிருந்தார். இதுபற்றி அவர்களுமிய ஒரு கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகிறோம்.

'நாட்டின் தேசிய, சமூக விமோசனத்துடனும், முன்னேற்றத்துடனும்தான் எந்த ஒரு மக்களிலைதும் கலை இலக்கியங்கள் வாளிப்பாக வளர முடியும். இந்த விமோசனத்தை முழுமையாக ஈட்ட ஏகாதிபத்தியத்தை மும் பிறபோக்கையும் எதிர்த்த அனைத்துத் தேசிய சக்திகளும் ஜனநாயகத்திற்காகவும், நீதியான ஒரு சமூக அமைப்பிற்காகவும் போராடும் அனைத்து ஜனநாயக முறபோக்குச் சக்திகளும் பொது எதிரியான ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஒன்றுபட வேண்டும். இது இலக்கியத்துறையில் பிரிதிப்பப்பது தேசிய இலக்கியத்தின் ஓர் அம்சமாகும்.

*..... ஈழத்துத் தமிழ் சமுதாயம் இவங்கைச் சமுதாயத் தின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். ஈழத்துச் சமுதாயத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும்தான் ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் உள்ளது. அதேபோல் ஈழத்துச் சமுதாய

யத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஈழத்துத் தமிழர் சமுதாயம் தன் பங்குப்பணியைச் செலுத்துகிறது. இந்த யதார்த்த உண்மையை ஈழத்துத் தமிழினமும் அனைத்து ஈழத்து மக்களும் அங்கீகரிப்பதும், இந்த அங்கீரத்தின் அடிப்படையில் மொழி, கலை, கலாசாரம், இலக்கியம், அரசியல், பொருளாதாரம் அனைத்துத் துறைகளிலும் அனைத்து மக்களும் சமமைத்தான் ஜனநாயக உரிமைகளுடனும், வாய்ப்புகளுடனும் முன்னேறவும், தமது தனித்துவமும் வளர்ச்சியாலும் தமக்குரிய பாத்திரத்தைத் தேசியப் பொறுப்புணர்வுடனும் தனமானத்துடனும் வகிக்கவும். ஆரோக்கியமான ஒரு ஜனநாயக சூழலை உருவாக்குவதே அனைத்து மக்களினதும் புனிதமான தேசிபக் கடமையாகும்.

'ஒரு ஜனநாயக சமுதாயத்தையும் அதை அடுத்து ஒரு சோஷலிச் சமுதாயத்தையும் கிருஷ்டிக்க ஈழத்து மக்கள் நடத்தும் பொராட்டத்தில் அனைத்து இன மக்களும் அவர்களின் இலக்கியப் படைப்பாளிகளும் பிரக்ஞை பூர்வமாக அனிதிரங்குவதே மனிதனை மனிதன். இனத்தை இனம், தேசத்தைத் தேசம் சுரண்டாத புதிய சமுதாய உறவுகளைத் தொற்று விக்க உள்ள ஒரே வழியாகும்.

'ஒன்றுபட்ட ஜனநாயக சமுதாயத்தையும், ஜனநாயக சமுதாய உறவுகளையும் உருவாக்கும் கருத்து நிலைகளை இரு இன மக்கள் மததியிலும் பரப்புவது, இந்த அடிப்படையில் இரு இனங்கள் மததியிலும் மழைக்கும் மக்களின் வரக்கரீதியான ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது, சமுதாய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றி சாலுவிச நிலைபாடுகளைச் சக-

திப் படுத்தவது ஆகியன ஈழத் தி பிரதிபலிந்து, விளக்கமும் விமர்சனமாக அமையும் சிந்தனைகளும், உணர்வுகளும் இலக்கிய வளங்களாகத் தோற்ற வேண்டுமென்பதே தேசிய இலக்கிய வாதத்தின் அடிப்படையாதும். அப்படிப் பார்க்கும் போது கேசிய இலக்கியம் சில பணி களைச் செய்ய வேண்டும் என்று நாம் கருதுவதும் புலனுகிறது’

இதில் தமிழ் ஈழத்தாளர்கள் தமது பங்குப் பணியைச் செலுத்த முன்னேறிச் செல்லும் மக்கள் அனைவில் முன் வரிசையில் சுகோதர சிங்கன் ஈழத்தாளர்களுடன் கைகோத்து, தோள் இனைத்து நிற்பார்கள் என்பது உறுதி.

நமது ஈழத் தாயகமும், நமது ஈழதாயமும் ஒரே விதமான பொதுப் பிரச்சினைகளுக்கும், பொதுக் கடமைகளுக்கும், பொதுப் போராட்டங்களுக்கும் முகம் கொடுப்பதால் ஈழத்து இலக்கியத்தின் முன்னால் உள்ள பிரச்சினைகளும் கடமைகளும் பணிகளும் போராட்டங்களும் பொதுப் பண்பும் பொதுத் தன்மை கொண்டவையே என்று நாம் கருதுகிறோம்.

‘�ழத்துத் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியப் பொதுப் பரப்பின் ஒரு கூரை இருந்த போது இருந்து வாழ்வோடு, வாழ்க்கைப் போராட்டத்தோடு கலந்தும் தனித்துவம் பெற்றும் இயங்க வேண்டும் என்ற எமது தேசிய இலக்கியக் கோட்பாடாகும்’

தேசிய இலக்கிய இயக்கம் தொடங்கிப் காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இளங்கிரனின் ‘மரகதம்’ சஞ்சிகை தேசிய இலக்கியம் பற்றிப் பல கட்டுரைகளை வெளியிட்டது. அவற்றில் சில பகுதிகளையும் இங்கே தருகிறோம்.

‘நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல், பொருளாதார அமைப்பு, நமது கலாசாரப் பாரம்பரியம் முதலியவற்றைப்

‘ஒரு நாட்டின் பூகோளம், சிதோஷனம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அமைப்பு முதலிய எல்லம் வெவ்வேறு அளவிலும், வடிவிலும், முட்டி போதியே மனித வாழ்க்கையை நிர்ணயப் படுத்துகின்றன. இவற்றைச் சமுதாயச் சக்திகள் என்றும், பொருளாதாரச் சக்திகள் என்றும், அழைக்கின்றும். இந்த சக்திகளுக்குள் கட்டுப்பட்டும், விடுபட முயன்றும் வாழும் மனித வாழ்க்கையையே தேசிய இலக்கியம் காட்டவேண்டும்’

‘இங்கு நாம் தேசிய இலக்கியம் எனப் பேசுவதையில் ஒரு நாட்டின் வரலாற்றிலே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலே ஒரு அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நோக்கங்களோடு படைக்கப்படும் இலக்கியத் தகுதியையே குறிப்பிடுகிறோம்’

‘...ஒரு குறிப்பிட்ட காலத்தில் கானப்பாடும் சமூக அமைப்பை அப்படியே பாதுகாக்கவோ மாற்றியமைக்கவோ சீர்திருத்தவோ முயற்சிகள் நடைபெறலாம் ஆங்கு தேசிய இலக்கியம் தோன்ற ஏடுமுண்டு. ஏனெனில் வெறுமென ஒரு நாட்டைப் பிரதிபலிப்பு தேசிய இலக்கியமாகாது. தேசிய இலக்கியம் என்று நாம் கூறும்பொது, இலக்கியம் படைப்பவர்களின் இலட்சியம், நோக்கம் முதலிய வற்றையும் சேர்த்தே எடை

போடுகிறோம். சுருங்கக் கூறின்
தேசிய இலக்கியம் என்பது ஒரு
வித போராட்ட இலக்கியம்^T
ஆகும்.

— க. கைவாசப்பு

‘ஓரு மொழிக்கு ஒர் இலக்கியம் என்பது மொழிகள் கடல் கடந்து பரவி நிலைபெற்ற இக்காலத்துக்கு ஒவ்வாது. கடத்த இருநூறு ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றவரும் ஆங்கில மொழி பல தேசிய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது; இன்று நாம் வெறுமென ஆங்கில இலக்கியம் என்று கூறினால் அது அமெரிக்க இலக்கியத்தையோ, ஆஸ்திரேலிய இலக்கியத்தையோ, அண்டிய இலக்கியத்தையோ குறிக்காது. இம்முன்று நாடுகளும் ஆங்கிலத்தையே தாய்மொழியாக உபயோகிக்கின்றன. எனினும் அவையரவும் வெவ்வேறு வாழ்க்கை முறையையும் வெவ்வேறு போச்ச வழக்குகளையும் வருத்துக் கொண்டு விட்டன வெவ்வேறு தேசிய இலக்கியங்களையும் ‘படைத்துவிட்டன’ இன்று ஆங்கில இலக்கியத்தோடு போட்டியிடும் அளவுக்கும் வளர்ந்து விட்டன.

‘திக்கன்ஸ், ஜேன் ஓஸ்டின்,
நூர்டி, ஸ்பெண்ட் போன்ற
எழுத்தாளர் இன்று இவ்வுடலை
எவ்வளவு புதிய பெற்றிருக்கின்றன?
ஏர்க்களோ அவ்வளவு முதிய்
பெற்றவர்களாகவே அமெரிக்கா
வின் வால்ட் விட்டமாகும்,
இறுமிங்வேயும். தியடேர்ட்
ரீசரும், ஸ்லேஸ் பெக்கும், இய்
வின் ஒந்திலும் விளங்குகிறார்கள்.

ஆங்கில இலக்கியத்தில் இரண்டறக் கலந்த ஓர் இயக்கமாக அடுமெரிக்க எழுத்துத்துறை விளங்கியிருக்குமானால் வலுவான இலக்கியத்தை அது படைத்தி ருக்கமுடியாது. உலகுக்கே அது பெரிய நஷ்டமாக இருந்திருக்கும்.

இங்கே சொல்லப்பட்டவை
வளர்ந்துவரும் ஆஸ்தி சிரவிய,
கணேடிய இலக்கியங்களுக்கும்
பொருந்தும்.

‘குமார் 20 வருடங்களுக்கு
முன் கேம்பிரிட்டி ஆங்கில
மொழி இலக்கிய வரலாறு’
என்ற நூல் இங்கிலாந்தில் பல
பாகங்கள் கொண்ட ஒரு பெரிய
நூலாக வெளியிடப்பட்டது.
அப்பொழுதே அதன் ஆசிரியர்
கள் தேசிய இலக்கியக் கோட்டை
பாட்டை முழுமனதோடு அங்கீ
கரித்துவிட்டார்கள். மேலே
கூறிய ஆங்கில மொழித் தேசிய
இலக்கியங்கள் யாவற்றுக்கும்,
ஏன் ஆங்கிலோ – இந்திய இலக்கியத்துக்குக் கூட அவர்கள்
தனியிடம் தந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் வாழ்ந்து இந்தியப்
பண்பாட்டின் அடிப்படையில்
‘ஆசிய நோதி’ என்ற காவியத்
தைச் செய்த சேர். டெவின்
ஆர்னேல்ஸ்டைமும், ஆங்கெலத்
கிள் பல நாள்களை ஏற்றுகிடைய

வங்க தேசத்து ரமேஷ் நந்திர தத்தரையும் ஆங்கிலோ — இந்திய தெசிய இலக்கியத்தின் நல்ல உதாரணங்களாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலே குறியவை நமக்குச்
சட்டிக் காட்டுவது என்ன?
இலக்கிய விமர்சனம் இனிமே

வூம் தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டை அலட்சியம் செய்யவோ, சிறிது படுத்தவோ, மழுப்பவோ முடியாது என்பதே.

தேசிய இலக்கியம் என்றதும் பாரதியின் நிலைவு நமக்கு வருவது தவிர்க்க முடியாததாகும். பாரதி தேசத்தைப் பற்றிப் பாடியதாலும், தேச மக்களைத் தட்டி எழுப்பியதாலும் மட்டுமே தேசியக் கவியாகி வீட்டிலிலை. இவற்றை அவன் ஆவே சத்துடன் செய்தான் என்பது உண்மையே. ஆனால் பாரதி யைத் தேசியக் கவியாக்கியது அவன் தேசத்து நிலையையும், அபிலாஷைகளையும், மகிழமையையும். தேச மக்களின் சக்துக்கங்களையும், அவர்கள் பண்பையும், பாரம்பரியத்தையும் பாடியதே யாகும்... .

— அ. நடு கந்தசாமி

‘.....அது ஒரு தேசியத் தனித்துவத்தை, தேசிய சுபாவத்தை. தேசிய வஸ்வத்தைப் பிரதிபலிக்கத்தான் செய்யும். இதன் வழியை, ஒரு தேசிய இலக்கியம், வேறு நாட்டு இலக்கியங்களுடன் தன் ணை வேறு படுத்தும் சில விசேட தனித்தன்மைகளைப் பெற்றுக்கொள்ளுக்கும். வாழ்க்கைத் தனித்துவ அச்சங்கள், மரபுகள், உருவம் முதலியன் இந்திய இலக்கியத்தை அமெரிக்க இலக்கியத்திலிருந்து வேறுபடுத்துகின்றன. வாசக ரெல்லோரும் இரு நாட்டு இலக்கியங்களினதும் முழு ‘உணர்வும்’ முற்றிலும் வேறு பட்டிருப்பதை ஒப்புக் கொள்வார்கள்.’

‘.....தாங்கள் தனி ஒரு ‘பூரணம்’ என்ற உணர்வு ஏற்பட்ட பின்னர், அமெரிக்க எழுத்தாளர், ஆங்கில இலக்கியத்தின் செல்வாக்கு இருந்தா

லும், தனித்துவமுள்ள அமெரிக்க இலக்கியம் படைக்க வேண்டுமென்று விரும்பினார்கள். வேறென்று தேசத் தோற்றங்களும், வேறு பிரகரணங்களும் இவர்களுடைய பூர்வபோதமாக இருந்தாலும், அவர்கள் வேறென்று சமுதாய அமைப்பில் வாழ்ந்ததினாலும், அவர்களுடைய பறைப்புகள் தனித்தன்மையுள்ளவாகத்தான் திகழ்ந்தன. தனி இயல்புகளுடன் கூடிய அமெரிக்க இலக்கியத்தைத் தோற்றுவிப்பதில் அமெரிக்கர் அடைந்துள்ள வெற்றியினால் ‘இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒரே மொழியினால் பிரிக்கப்பட்ட இரு நாடுகள்’ என்ற ஷாவின் அங்கதக்கூற்று, இலக்கிய அரங்கத்தைப் பொறுத்த எனில் வெகுவாகப் பொருத்தி விட்டது. இன்றைய ஆண்டில் இலக்கியத்தில் நிகழ்ந்துள்ள பல அதிசயங்கள் அமெரிக்காவிற்குண் நடந்தேறின்’

‘.....தேசிய இலக்கிய ஆக்கத் தேவை பல காரணங்களின் பால் எழுந்துள்ளது. நாம் சுதந்திரமடைந்ததும், தேசிய உணர்ச்சி வளர்ந்ததும் அக்காரணங்களின் பால் எழுந்துள்ளது. நாம் சுதந்திரமடைந்ததும், தேசிய உணர்ச்சி வளர்ந்ததும் அக்காரணங்கள் இரண்டாக இருக்கலாம். அரசியல் மாற்றம் இலக்கிய மறுமலர்ச்சியை, அல்லது இலக்கியப் ‘பூர்ச்சி’யைத் தோற்றுவிக்கக் காரணமாகவும், தூண்டுகோலாகவும் அமைந்தது. அரசியல் சமூகக் காரணங்களை விடுத்து, விசேடமான இலக்கியக் காரணங்களும் இருக்கின்றன.....’

(தொடரும்)

முஸ்லிம் உலகமும்

வாழிங்டனின் மாய்மாலமும்

தாவுர்

அண்மையில் அமெரிக்கப் பஸ்கலைக் கழகங்களின் இஸ்லா மிய கல்வித் துறைப் பிரதிநிதி கலைச் சந்தித்த பொழுது. ஜி னுதி பதி கார்ட்டர் ஓர் அறிக்கை விடுத்தார். இன்றைய அமெரிக்க அரசு, முந்திய அமெரிக்க அரசுகள் அனைத்தையும் போலவே, முஸ்லிம் நாடு களுடன் மேன்மேலும் நெருங்கிய அரசியல், பொருளாதார, கலாசார உறவு கொள்வதில் வெற்றி அடைந்துள்ளது என்று அவர் கூறினால், “பொது லட்சியங்கள் மற்றும் நலன்களின் அடிப்படையில் இந்த நட்புறவு பிறந்துள்ளது” என்றார்.

ஆனால் உண்மை என்ன? 1945 ஆகஸ்டில் முஸ்லிம் நாடான இந்தோனேசியா தனது சுதந்திரத்தைப் பிரசடம் செய்து காலனியாதிக்கம் நொறுங்கிவிழும் சுகாப்தத்தைத் தொடக்கி வைத்த காலம் வரை, விடுதலை இயக்கங்களின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், முன்னாள் சாம்ராஜ்யங்களின் காலனியாதிக்கத்தை நீடிக்கவும், அமெரிக்க அரசு முயன்று வந்துள்ளது. மேற்கு இரியனுடன் இந்தோனேசியா மீண்டும் இணையாமல் தடுக்கவும், அமெரிக்கா

முட்டுக்கட்டை போட்டது ஆனால், முஸ்லிம் மக்களின் போலி நன்பனை அமெரிக்கா விசாரணை விஷயத்தில் மிகத் தெளிவாயிற்று. உண்மையான தேச பக்தரான முசாதிக்கை, அமெரிக்க மத்திய உளவுத்துறை (சி.ஐ.ஏ.) 1953 -ல் ஆட்சிபீடத்திலிருந்து அகற்றியது; வெளிநாட்டில் இருந்து ரேஸா ஷா பெறுவலியை ஆட்சியில் மீண்டும் அமர்த்தியது.

ஷா ஆட்சியின் உதவியுடன், அண்மைக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள முஸ்லிம் நாடுகளின்பால் தனது ‘நட்புறவை’ வாரிங்டன் திரும்பவும் தினித்தது. இப்பாழுதும் கூட மன்னராட்சியை கரானிய மக்கள் தூக்கியெறிந்து, 40000 அமெரிக்க ராணுவ ஆலோசகர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய பின்னரும் கூட இதன் சம்பந்தமாக தனது திட்டங்களைக் கை விட வாழிங்டன் விரும்பவில்லை. அமெரிக்காவின் ஆணைகளுக்கு சரான் கீழ்ப்படிய மறுப்பதையும், ஆப்கானிஸ்தான் நிகழ்ச்சிகளையும் ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, இந்தப்

பிராந்தியங்களில் தனது ராணுவ நடமாட்டத்தை அதிகரி க்கார்ட்டர் அரசு முயலுகிறது.

அமெரிக்க ஜனத்திபதி ஒரு புறத்தில், முஸ்லிம் உலகின்பால் தமது அக்கறையை அறிவிக்கி ரூர்; ஆனால் மறுபுறத்தில் இந்த நாடுகளைத் தனது விஸ்தரிப்புக் கொள்கையின் இலக்கு களாக அமெரிக்கா கருதுகிறது.

முஸ்லிம் உலகனைத்தின் அரசியல் வீரோதியாக பூத இன வெறி கொண்ட இஸ்ரேலுக்கு, சடந்த 37 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் ஆகரவையும் நிதி மற்றும் ராணுவ உதவி களையும் அமெரிக்கா அளித்து வருகிறது. பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டு குவித்துள்ளனர். இல்லாமின் பரம வீரோதிகளான யூத இன வெறியர்கள், ஜெருசலை மிலுன்ன அல்-அக்ஸா பகுதியை ஏரித்தனர். ஆக்கிரமிக்கப் பெற்ற பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது அமெரிக்கப் புரவலர்களின் ஒடுக்கு முறைக்குப் பலியாயினர். தமது தாயகத்திலிருந்து வெளியேற நப்பட்ட பல வட்சக் கணக்கான டால்ஸ்தினியர்கள் இதர பிராந்தியங்களில் அலைந்து திரிகின்றனர்.

முஸ்லிம் மக்களுடன் போவி 'நட்புமலை' ப் பிரகடனம் செய்யும் மாய்மாலப் பிரகாரத்தின் பகுதியாக, ஆபகன் நிகழ்ச்சிகள் பற்றியும் வாழின்டன் கூச்சல் போடுகிறது. சோவியத், எதிர்ப்பு வெறியைப் பரப்புவதன் மூலமும், பாகிஸ்தானை ஆகன் அஸ்ஸெ நாட்டுக்கு எதி

ராக நிறுத்துவதன் மூலமும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வும் புரட்சிகர மாற்றத்திற்கு ஆதாரவாகவுமென்ன முஸ்லிம் மக்களின் போராட்டத்தைச் சீர்குலைக்கவும், அவர்கள் எனது உணர்வை மறுங்கடிக்கவும் அமெரிக்கா முயலுகிறது என்று 'அஜ்ஜஹார் அல்-அக்தார்' என்னும் விபியா பத்திரிகை எழுதுகிறது.

முஸ்லிம் நாடுகளைப் பல ஆண்டுகளாக அமெரிக்கா நடத்தி வந்திருக்கும் முறையைக் கவனிக்கும் போது, அமெரிக்காவின் குறிக்கோள்களையும் நலன்களையும் பற்றிப் பேசுவதற்கு அமெரிக்க ஜனத்திபதிக்குத் தார்மிக உரிமை கிடையாது. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் இஸ்லாமிய கல்வித் துறைப் பிரதி நிதிகளுடன் பேசுகையில் கார்ட்டர் விடுத்த அறிக்கையின் கடைசி வாக்கியம், ஓர் அச்சு ருத்தலாகத் தொனிக்கிறது. இஸ்லாமிய உலகத்துடன் அமெரிக்காவின் உறவுகள், 'அவ்வாறு இருந்தன: இனி மேலும் அவ்வாறுதான் இருக்கும்' என்று கார்ட்டர் கூறி வரு. ஆனால் இவ்வகையில் அரசியல் சக்திகளின் அணிக் சேரிக்கையானது தேசிய அரசரிமைக் காசப் போராடும் முற்போக்குச் சக்திகளுக்கு ஆதரவாக இன்று தீவிரமாக மாறியுள்ளது என்ற உண்மையைக் கார்ட்டர் அலட்சியம் செய்கிறார். முஸ்லிம் நாடுகளுடன் சர்வாம்ச ஒத்துழைப்பை வளர்க்க கார்ட்டர் உண்மையிலேயே விரும்பினால், சமத்துவம் மற்றும் நீதி என்ற அடிப்படையில் அது நடைபெற வேண்டும்.

வெளினுடைய கருத்துக்கள் லட்சியத்தின் வரலாற்றுப் பொருத்தம்

எம். கஸ்லே ஸ்

புரட்சிகர நடைமுறைத் துறையில், வெளின் சாதித்த வையானது அவர் மாபெரும் சிந்தனையாளராகவும், ஒளிர்சீகம் அறிஞராகவும் இருந்தார் என்ற உண்மையினாலே வேயேயாகுப்; மார்க்கியத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தை அவர் துவைக்கி வைத்தார்: தத்துவ யியல், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்ற மார்க்கியத்தின் அனைத்து அங்கப் பகுதிகளையும் கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில், முக்கியக் கண்டுபிடிப்புகளையும், பொது வரையறுப்புகளையும், கொண்டு வளமை செய்தார்.

உலகக் கம்யூனிஸ்டு இயக்கம் பிறந்து வருவதைக் கண்ட வெளின், அதற்கு ஒரு மாபெரும் வருங்காலம் உள்ளது என்று தீர்க்கதறிசனகாக்க கூறினார். ஒரு புதிய வகைப்பட்ட புரட்சிகரத் தொழிலாளர் கட்சிகள் உருவாகுவதற்குப் பின்னே உதவேகமுட்டும் சக்தியாகவும், அவற்றின் வளர்ந்து வரும் ஒற்றுமைக்கும் உறுதிப்பாட்டுக்கும் அப்பண உணர்வுடன் போராடுபவராகவும் இருந்தவர் அவரே

பல நாடுகளின் பாட்டாளி வர்க்கால் அத்தகைய கட்சிகளை உருவாக்கியுள்ளது.

இயற்கையாகவே, கம்யூனிஸ்டு இயக்கம் வளர்ச்சி அடைய அடைய ஒவ்வொரு கட்சியும் அடைய வேண்டிய தேசியக் ருநிக்கோள்கள் ஓலூம் மேலும் பரந்துபட்டதாகின்றன. எல் வாக் கட்சிகளுக்கும் தமது தொழிலாளி வர்க்கம் மற்றும் தமது நாடுகளின் அணைத்து உழைக்கும் மக்களின்பாலான பொறுப்பு அதிகரிக்கிறது. அத்துடன் கூடவே, உலகு தழுவிய புரட்சிகர நிகழ்வுப் போக்கில் வளர்ச்சியில் பெறப்பட்ட அனுபவமானது மெய்யான தேசிய நலன்கள் உழைக்கும் மக்களின் சர்வதேச நலன்களுடன் என்றுமே முறணபடுவதில்லை என்பதையும், பாட்டாளி வர்க்கக் காட்டுப்பாட்டின் முரணந்த செயலாகக் கார்வதேசத் தொழிலாளி வர்க்கம் முழுமையின் போராட்டத்தின் வெற்றியை உறுதி செய்கிறது என்பதையும் ஊர்ஜிதம் செய்துள்ளது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் வர்க்க சாரம் பற்றிய ஒரு முற்றிலும் திட்டவட்டம்

தமான விளக்கத்தை வெளின் அளித்தார்.

கம்யூனிஸ்டுகளை ஐக்கியப் படுத்துவின்ற சர்வதேசியப் பினைப்புகளை பலப்படுத்துவது, சோதரக் கட்சியின் சுதந்திரம் கொடினைத்தை எள்ளளவும் கட்டப்படுத்துவதில்லை, இது அவ்வாறு அல்ல என்று நிரூபிப்பதற்கும், சர்வதேசக் கம்யூனிஸ்டு இயக்கத்தைப் பின்வருத்துவதற்குமான முயற்சியில் நமது வர்க்க விரோதியின் பிரசாரம் எவ்வளவு உரத்துக் குரவெழுப்பினாலும் சரி, உண்மையில் சர்வதேச ரீதியில் ஐக்கியப்பட்டுள்ள கம்யூனிஸ்டு, எதிர்ப்பு சக்திகள் தொடர்ந்து தமது நிரப்பந்தத்தை அடிகரித்து வரும்போது சோதர ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி, உலகக் கம்யூனிஸ்டு, மற்றும் தொழிலாளி வர்க்க இயக்கம் முழுமையின் ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உறவுகளை உளர்ப்பதன் மூலம் கம்யூனிஸ்டுக் கட்சிகளின் மெய்யான சுதந்திரமும் கொடினைமும் அசாத்தியமாகும்.

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் உள்ளடக்கமும், வடிவங்களும் சமூக மற்றும் தேச விடுதலை நிகழ்வுப் போக்குவரதாக அமெரிக்க இழக்கில் ஒரு நீதி பூர்வமான தீர்வு ஏற்படுவதற்கு இடையூறு செய்து வருகிறது. பாரசீக வளைகுடா பிரதேசத்திற்கு ஒரு பெரிய கப்பற்படைத் தொகுதி யை அனுப்பியதன் மூலம் அங்கு ஒரு மிகவும் அபாயகரமான நிலைமையை உருவாக்கி யுள்ளது. மற்றும் புதிய ராணுவதளங்களைக் கட்டுவதன் மூலம் பல மக்களினங்களின் பந்தோபஸ்தை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பது என்ற சாக்கின் கீழ் பிற நாடுகளின் உள்நாட்டு விஜ

மற்றும் தேச விடுதலைக்கும் சமூக முன்னேற்றத்துக்குமான மக்களின் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பயனுறுதியான ஆதரவு ஆகும். பாட்டாளி வர்க்க சர்வதேச கம்யூனிஸ்டுக் கட்சிகளின் மற்றும் தொழிலாளி வர்க்க இயக்கம் முழுமையின் சக்திவாய்ந்த மற்றும் சோதனையில் வென்ற ஆயதமாகும்.

ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புத் தன்மை மாறவில்லை. இரண்டாவது உலகப் போரினாலும் உலகின் பல்வேறு பிரதேசங்களில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட டஜன் கணக்கான ஸ்தலப் போர்களாலும், அனுஆயுத மிரட்டலாலும், புவிக்கோள் முழுவதிலும் பரவலாக ராணுவ தளங்களை ஏற்படுத்தி விருப்பதனாலும், ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த ராணுவமாக்கலை உருவாக்கியிருப்பதனாலும், பல பத்தாண்டு கெடு பிடிப்போரினாலும் அழுத்தமாக ஊர்ஜிதம் செய்யப் பட்டுள்ளது.

இன்றுங்கூட, ஏகாதிபத்தியமானது யாவற்றுக்கும் முதலாவதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய நிமுக்கில் ஒரு நீதிபூர்வமான தீர்வு ஏற்படுவதற்கு இடையூறு செய்து வருகிறது. பாரசீக வளைகுடா பிரதேசத்திற்கு ஒரு பெரிய கப்பற்படைத் தொகுதி யை அனுப்பியதன் மூலம் அங்கு ஒரு மிகவும் அபாயகரமான நிலைமையை உருவாக்கி யுள்ளது. மற்றும் புதிய ராணுவதளங்களைக் கட்டுவதன் மூலம் பல மக்களினங்களின் பந்தோபஸ்தை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பது என்ற சாக்கின் கீழ் பிற நாடுகளின் உள்நாட்டு விஜ

காரங்களில் தலையிடுவதை நோக்கமாகக் கொண்டு ஒரு விசேஷ ராணு வம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாட்டின் அல்லது மற்ற ஏரூரு நாட்டின் மக்கள் ஜூழல் ஆட்சிகளை எதிர்த்துப் போராட எழுச்சி யுறும் போதெல்லாம் ‘மாஸ்கோவின் குழ்ச்சிகளுக்கு’ எதிராக என்று ஒரு பெருமளவான பிரசார இயக்கம் கட்ட விழ்த்து விடப்படுகிறது. இது எதிர்ப் புரட்சியை ஏற்றுயிதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஒரு திரையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அங்கோலா, எதியோப்பியா, கம்பூசியா, மற்றும் ஆப்கனில்தான் விஷயத்தில் இவ்வாருதான் நடந்தது. அன்னியப் பிறபோக்கின் குழ்ச்சிகளுக்கு பதிவடி கொடுப்பதற்காக, ஒரு நாட்டின் அல்லது மற்றொரு நாட்டின் சட்ட பூர்வமான அரசின் வேண்டுகோளின் பேரில் சோவியத் யூனியனும் பிற சோஷலிச நாடுகளும் உதவி அளிக்கும்போது இது தலையீடு, என்று குற்றஞ் சாட்டப்பட்டு, இந்தப் பொய்யான சாக்கின் கீழ் சர்வதேசப் பதற்றம் அதிகரிக்கப்படுகிறது.

மெய்யான சோஷலிசத் திற்கு எதிராகவும், மக்களினங்களின் விடுதலை இயக்கங்களுக்கு எதிராகவுமான போராட்டத்தில் ஏதாதிபத்திய வட்டாரங்கள் பிரிச் தலைவர்களின் சோவியத் எதிர்ப்புப் போக்கை பயன்படுத்திக் கொள்வதற்கு மேலும் மேலும் வெளிப்படையாக முயன்று வருகின்றன, சீனாவுக்கு நவீன ஆயுதங்கள் அளித்தும், அதனுடைய அண்டை நாடுகளின் பாலான அதனுடைய மேலாதிக்கவாத. ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த பேராசைகளை

ஊக்குவித்தும் உதவி செய்துள்ளனர்.

ஆயுதப் போட்டி மனி துல்லத்திற்கு மிகக் கடும் அச்சு நுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஏராளமான அனு ஆயுதங்கள் நீண்ட காலமாகச் சூலிக்கப் பட்டு வந்துள்ளன.

ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் துறையில் மேற்கொண்டு உடன்பாடுகளை வகுத்தளிப்பதற்கு வழிதிறந்துவந்த சால்ட் 2 ஐப்பந்தத்தின் அங்கோரத்தை அமெரிக்க ஆட்சியாளர்கள் காலவரையின்றி ஒத்திப்போட்டு விட்டார்கள்.

இவை அணுத்தும் நிலையான சமாதானத்திற்கு எத்துணை பெரிய இடையூறுகளை இருந்து வருகின்றன என்பதையும், சர்வதேச அரசியல், ஏகபோக மூலதனத்தின் அரசியல் பிரதிநிதி வளைச் சமாளிக்க வேண்டியுள்ள நிலையில், ஆக்கமான மாற்றங்களை எய்துவது எவ்வளவு கடினம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இன்றைய நிலைமையிலிருந்து பொருத்தமான முடிவுகளை நமது கட்சி எடுக்கிறது. ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த தயாரிப்புகளின் எதிரில் அது சோஷலிசத்தின் நிலைகள் எவ்வசையிலும் பலவீஸமடைவதற்கு அனுமதிக்காது: மக்களினங்களின் விடுதலைப் போராட்டத்திற்கான தன்து சர்வதேசிய ரீதியான ஆதரவைத் தளர்த்தாது, அதே சமயத்தில் சோவியத் யூனியன், ராணுவ மோதல் நிலையின் மட்டத்தைத் தாழ்த்துவதற்குத் தன்னாலான எல்லாவற்றையும், இரு தரப்புகளின் சம பந்தோபள்ளுக் கோட்டாடு கடைப்பிடித் தகப்பட்டு வந்தால், தொடர்ந்து செய்து வரும்,

பிரெஷ்னஸ் குறியது போன்று நமது பாதை முரண்ற சமா தானப் பாதையுடன் கூடவே, ஆக்கிரமிப்புக்கு உறுதியான பதி வடி கொடுப்பதுமாகும். கடந்த பத்தாண்டுகளில் அது நன்கு பலன்னித்துள்ளது. வருங்காலத் திலும் நாம் தொடர்ந்து அதைப் பின்பற்றுவோம். இந்தப் பாதை யிலிருந்து யாரும் நம்மை திசை திருப்ப முடியாது.

பதற்றுத் தணினை எதிர்க் கின்ற, ஆயுதப் போட்டியை மூடுக்கி ஸ்டிக்ஸ் ர, அதாவது நடைமுறையில் போருக்கு ஸ்டால்மாகத் தயாரிப்புகள் செய்கிற பலம் வாய்ந்த சக்திகள் ஏகாதி பத்திய முகாயில், யாவற்றுக் கும் பேஸாக், ராணுவ வெறி மற்றும் உலகப் பற்றாக்கின் மையமான அமீரிக்காவில் இருந்து வருகின்றன. மறுபறத் தில் சமாதானம், பந்தோ பஸ்தை ஆதரிந்து நிற்கின்ற, படைக் குறைப்புக்குப் பாடுபடு கின்ற சக்திகள் அளவிட முடியாத அளவு முன்னிலும் வலுப் பெற்றுள்ளன. இவை முதலா வதாகவும், முதன்மையாகவும் சமாதானக் கொள்கையின் ஸ்துலமான அஸ்திவாரமாக அமைந்துள்ள ரோஷ்னிசுக் கூட்டமைப்பு நாடுகளின் ஒன்று பட்ட வளிமை; சர்வதேசக் கம் யூனிஸ்டு மற்றும் தொழிலாளி வர்க்க இயக்கங்கள்; தேச விடுதலை இயக்கங்கள்; மற்றும் சமாதானத்தை நேரிக்கின்ற, முறபோக்குப் பொதும கள் ஆகும்.

நமது காலத்தில், முன்பு எப்போதும் இல்லாத முறையில், சமாதானத்திற்கும், சர்வதேச பந்தோபஸ்துக்கும், தேச விடுதலைக்கும், ஜனநாயகம், சமூக முன்னே ந்தற்திற்குமான

போராட்டம் தனியொரு முழு மையான போராட்டமாக இணந்து வருகிறது. இன்ற, சமாதானத்திற்கும், ஆயுதப் போட்டியைக் கட்டுப்படுத்தவதற்குமான பெறுமளவான நடவடிக்கையானது ஏகபோக மூலதனத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும். ஜனநாயகம், தேச விடுதலை, மற்றும் சமூக நிதிக்குமான போராட்டத் துடன் நேரடியாக இணந்துள்ளது. மிகப் பரந்த வெகுஜனங்கள் இந்தச் சம்பந்தத்தைத் தெளிவாகப் பார்ப்பதும், ஏதா திபத்தியத்தின் போர்த் தயாரிப்புகளுக்கும் ஆக்கிரமிப்புச் செயல்களுக்கும் கூட்டுஇயக்கங்கள் நடத்துவதன் மூலம், தமதீஜீவாதாரமான நலன்களுக்காக மும் போராடுகிறார்கள் என்பதை உணருவதும் அத்தியாவசியம்.

உலக சமூக முன்னேற்றத் தின் ஜீவாதாரமான தேவை களையும், மனித சமுதாயம் மழு மையின் நலன்களையும் வெனினி யம் மிகவும் ஆழமாகப் பிரதி பலிக்கிறது என்பதை வரலாறு மிகத் தெளிவாகக் காட்டுகிறது. கம்யூனிஸ்டுகளின் அடிப்படையான கோட்பாடுகளில் ஒன்றுண முதலாளித்துவ ஒடுக்கு முறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் தொழிலாளி வர்க்கம் மெய்யான மற்றும் பூரண சமூக விடுதலையை வலியுறுத்த விருது. மேலும் அனைவருடைய மற்றும் ஒவ்வொருவருடைய சுதந்திரமான, சகலதுறை வளர்ச்சிக்கான நிலைமை களைப் படிப்படியாக உருவாக்கு விண்றது என்ற கோட்பாடு உண்ணதமான முறையில் ஊரிதமாகின்றது.



தமிழாக்கம்: ஏ. ஜே. கணகரட்டு

அதிகாரி ஆட்சி,

சோசலிசம்,

இலக்கியம்

அலன் ஸ்விங்குட்

1917-ம் ஆண்டுப் புரட்சி நிகழவிருந்த சமயத்தில், ரஷ்ய இலக்கியத்தைப் பொறுத்தவரை, புளொக், பெலி, சொலொகப் ஆகியோரின் குறியீட்டுவாதமும், செக்கால், பனின், குப்ரின், கொராலென்கோ ஆகியோருடன் தொடர்புற்றிருந்த ‘மனப் பதிவு நவிற் சி யதார்த்தவாது’ முமே கோலோசுகிக் கொண்டிருந்த இலக்கியப் போக்குகள் ஆகும். குறியீட்டுவாதத்தின் செல்வாக்கே ஒங்கியிருந்து. யுத்தத்திற்கு முற் பட்ட இளம் எழுததாளர்களாகிய ரெமிசொல், சாம்யாட்ரின், அலெக்சி டால்ஸ்டாய் ஆகியோர் மரபு வழிவந்த ரஸ்ய யதார்த்த வாதத்தையும் குறியீட்டுவாதி களின் தாளவை, மொழிசார்ந்த புத்தாக்கங்களையும் இணைப்பதற்கு முயன்றனர்; குறியீட்டுவாதி களின் பாணியிலே, புறநிலைவிவரங்கள் ஒதுக்கப்பட்டு, கற்பணக் கூறுகளும் யதார்த்தக் கூறுகளும் மிக நுட்பமாக இணைக்கப்பட்டிருந்தன.

ஒக்டோபர் புரட்சியை வரலேற்ற கலீ, இலக்கியப் போக்கு களில், பியசுசாரிச வாதிகளே (1917 க்கு முற்பட்ட இந்தக் கலீப் போக்கு கைத் தொழில்மிய மாக்குதலோடு தன்னை முற்று

முழுதாக இரண்டறக் கலந்த தோடு ஒரு புதிய, இயக்கவிலை வாய்ந்த, ஒருங்கிணைந்த சமுதாயத்திற்கு வேண்டிய அடித்தனத்தை 1917 புரட்சி அமைத்ததாகக் கருதிற்று) தமது பாராட்டுக்களைத் தாராளமாக வாரி வழங்கி மட்டில்லா எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தனர். பூர்ச்சவாமயமான இறந்த காலத் தோடு இருந்த தொடர்புகளைப் புரட்சி முற்றுக்கு துண்டித்து விட்டதாக அவர்கள் கருதினர். மாயோகோவல்ஸ்கியின் தலைமையில், எதிர்காலக் கலீ பாட்டாளி வர்க்கமயானது என பியுச்சரிச வாதிகள் பிரகடனம் செய்தனர். ‘கம்யுனின் கலீ’ என்ற பெயரில் வொளிவந்த அவர்களது சுஞ்சிகையில் பூர்ச்சவாக்கலையின் பாழ்டைந்த கோட்டையை தகர்த்த தெறிந்து மனித ஆன்மாவின் உயிர்ப்புமிக்க ஆலையைக் கட்டியெழுப்புமாறு அறைக்கூவுக் கொட்டுவதனால் செய்தனர். செந்தெறிப்பாங்கான கலீ வடிவங்கள் உயர் குலத்தினரின் தூர் நடுத்தர வர்க்கத்தினராகும் விழுமிபங்களைப் பிரதிபலிக்கின்றன என இவர்கள் இசும்தநனர். ‘தெருக்களே எமது தூரிகைகள், சதுக்கங்களே எமது வண்ணக் கலவைத் தட்டுக்கள். குப்பை

கூழங்களை உங்கள் மண்டைகளி
லி ருந்து கூட்டித்தள்ளுங்கள்.
செல்லாக்காசு உண்ணே புகள்
வேண்டாம்' என மாயோகோவு
ஸ்கி 'கலைப்படைக்கு கட்டளைகள்'
பிறப்பித்தார்.

ஏனைய இலக்கியக் குழுக்கள்
சற்று எச்சரிக்கையாகவே இருந்தன. உள்நாட்டுப் போரும், பஞ்சமும், யுத்தகால கம்யுனிசத்
தால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளும் இவர்களை அச்சருத்தி மனச் சோர்வடையச் செய்தன. சோச விசம் வேறொன்றி வென்றால், இறப்பதைத் தவிர வேறு வழியில்லை எமக்கு என புளைக்கின் பாத திரம் ஒன்று கூறுவது நடுத்தர வர்க்க ஆய்வறிவாளரின் நம் பிக்கை இழப்புக் குரலாக ஒலிக் கிறது. கார்க்கி கூட மன அமைதி இழந்தவர்கள் எல்லாம் புரட்சி இயக்கங்களோடு தொடர்புற்றிருந்த சோசாங்கவாதியான அவரே புதிய அரசாங்கம் சர்வாதிகாரமானது, எனினும் அராஜப் போக்கை யும் கொண்டது என வர்ணித்தார். நேரிய வழியில்லை நந்த சமுதாயம் என்ற சோஷுவிச தரிசனத்திற்குப் பதிலாக கும்பல் ஆட்சியும், மிருகத்தனமும் தாண்டவமாடும் ஆட்சியை புதிய அரசாங்கம் நிறுவியுள்ளதென கார்க்கி சாட்டனார். மிதியின்சிய அரசியலின் விளைவாக பண்பாடு வளரமுடியவில்லையென கார்க்கி குறைப்பட்டார். பொல்செவிக் குறைப்பு கார்க்கி தெரி அரசாங்கத்திற்கு கார்க்கி தெரி வித்த எதிர்ப்பு நீடிக்கவில்லை. புதிய அரசாங்கத்தை எதிர்த்த ஆய்வறிவாளருக்கு உதவும் பொருட்டு அயராது உழைத்த கார்க்கி ஹுனசாஸ்கியின் செயல் கத்தில் தற்காலிக பதில் ஒன்றினை ஏற்றார். சோஷுவிசப் பண்பாட்டு ஸை உருவாக்குவதற்கு பொல்செவிக்குகள் முயலுகின்ற

னர் என இப்பொழுது கார்க்கி வாதிட்டார்.

பண்பாட்டுச் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அவர்கள் முயலவேயில்லை. சோவியத் ரஷ்யாவின் புரட்சிகரக் கலைஞர்கள் தாம் மட்டுமே எனத் திமிரோடு கூறிவந்த பியூச்சரிச வாதிகளை ஓன்சாஸ்கி வன்மையாகக் கண்டித் தார், கலைப்பிரச்சினைகள் பற்றி அரசாங்கத்தின் பேரில் பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். பலவேறுபட்ட கலைப்போக்குகளில் பியூச்சரிசவாதிகளும் ஒரு போக்கைச் சார்ந்த வர்கள் மட்டுமே; புரட்சிகரக் கலையின் உத்தியோக பூர்வமான வெளிப்பாடாக அவர்களைக் கொள்ள வேண்டியில்லை; தாமே தான் அரசின் ஒப்புதல் பெற்ற கலைஞர்கள் என பியூச்சரிசவாதிகள் தமிழம் நிலைநாட்டிக் கொண்டால் அது பெரும் அவப்பேறு கும் என ஓன்சாஸ்கி வாதாடினார்.

ஒரு சித்தாத்தத்திலும் ஒரு குழாயிலுமிருந்துதான் புரட்சிகர சோஷுவிச கலை, இலக்கியம் ஊற்றெடுக்க வேண்டும் என்ற துணிபை சோவியத் ராசு உதயமான தருணத்தில் அதன் உத்தியோக பூர்வமான கலைஞராப் பேச்சாளங்கிய ஊனராஸ்கி திட்டவட்டமாக நிராகரித்தார் என்பது மனங்கொள்ளத்தக்கது.

பியூச்சரிச வாதம் அற்படியுள்ள வாய்ந்ததாக இருந்த போதிலும் அதன் செலவாக்கு 1923 ல் நிறுவப்பட்ட இடது சாரிக் கலை முன்னணி மூலம் நீடித்தது. தானே உண்மையான புரட்சியின் குரல் என இம் முன்னணி உரிமை பாராட்டிற்று. யுத்தகால கம்யூனிசத்தின் இடர்ப்பாடுகளுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் மத்தியில் வேறு 'புரட்சியின் விளைவாக' என்று விவரிக்கப்பட்டு வருகிறது.

சிரா' குழுக்களும் விரைவில் தோன்றின, இவற்றுள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்கியவர்கள் புரூவிட்கல்ட் குழுவினரே. தூய பாட்டாளி வர்க்கப் பண்பாடே இவர்களது இலட்சியமாக இருந்தது. ஏனைய குழுக்களாவன: கொன்ஸ்ரக்ட் வில் (புதிய விஞ்ஞான, கலீச் சொல் ஆக்கங்களை இவர்கள் கவிதையில் சொயாண்டனர்; கலீசமூகத்தைச் சார்ந்ததாகவும், பொறுப்பு வாய்ந்ததாகவும் இருக்க வேண்டுமென வற்புறுத்தினர்) பியூச்சரிச வாதத்திலிருந்து கிளாத்த கோ பியூச்சரிசவாதிகள், விவாரியி எழுந்தாளர்களின் அமைப்பு, ஒன்றுமே படைக்காத 'குவியவாதிகள்'.

மக்கள் கல்விக்குப் பொறுப்பான செயலத்தின் காரிசார் என்ற முறையில் கலீ, பண்பாடு ஆகியவற்றின் ஒழுங்கமைப்புக் குறித்து கட்சியின் உத்தியோக பூர்வமான மனப்பாணமைகளை உருவாக்கி வளர்ப்பதில் ஓரள்ளுக்களில் பெரும் பங்கிலை வகித்தார். பியூச்சரிசவாதிகளின் வரம்பு மீறிய கூற்றுக்களை அவர் நிராகரித்த போதிலும் புரூவிட்கல்ட் கொள்கையை ஆண்சால்கி மிக அனுதாபத்தோடு நோக்கினார். செப்டெம்பர் 1917 ல் நிறுவப்பட்ட புரூவிட்கல்ட் அமைப்பு மீறும் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார்.

முன்னைய பூர்ச்சவா பண்பாட்டுடன் சகல தொடர்புகளையும் தீவிரமாகத் துண்டித்துக்கொள்ள வேண்டும், தூய பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோட்பாடு சோவியத் அரசின் தொடக்ககாலத்தில் நிகழ்ந்த இலக்கிய விவாதத்தில் பேசப்பட்ட தலையாய பொருள்களில் ஒன்றாகும். புரூவிட்கல்ட் முக்கிய கோட்ட

பாட்டாளராக விளங்கியவர் பொக்டெனேவ் என்பவர். பழைய பொலிசெவிக் ஆகிய இவரின் தத்துவ இலக்கியக் கருத்துக்களை புரட்சிக்கு முன்னர் வெளின், கடுமையாக எதிர்த்தார். கட்சிக் குள் இருக்கும் இறைவாதிகள் என வெளின் சாடியவர்களுள் இவர் முக்கியமானவர். 1905 ம் ஜூன்டுப் புரட்சி தொல்வியுற்ற தும் இத்தகையவர்கள் மார்க்சிய பொருள் முதல் வாதத்தையும், சமயத்தையும், கருத்து முதல் வாதத்தையும் இனைக்க முயன்றனர். பொக்டெனேவ், கார்க்கி, ஹான்சால்கி ஆகியோர் புரூவிட்கல்ட் உறுப்பினர்களாக இருந்தனர். இக்காலகட்டத்திலிருந்துதான் தூய பாட்டாளிவர்க்கப் பண்பாடு என்ற கொள்கையை முன்வைத்து அதற்கு ஆதரவு அளித்து வந்தார் பொக்டெனேவ்.

ஒரு சித்தாந்தம் என்ற வகையில் புரூவிட்கல்ட் மார்க்சிய வாதத்தை மிகக் காலமாக புரிந்து வைத்திருந்தமை தெட்டத்தெளிவு. ஒரு சமூகக் கோட்பாடு என்ற வகையில் மார்க்சியம் தனக்கு முன்சென்ற கோட்பாடு களிலிருந்து தன்னை முற்றுக்கப்பிரித்துக் கொள்ளவில்லை. பூர்ச்சவா கோட்பாடுகளின் விஞ்ஞான விமர்சன கூறுகளை (ரிக்காடோவின் மதிப்புக் கோட்பாடு, ஹெக்கின் இயக்கவியல் கருத்து) வளர்த்தெடுத்ததன் மூலம் மார்க்சியம் பூர்ச்சவா கோட்பாட்டையே (தத்துவம், பொருளியல்) புரட்சிகரமாக மாற்றியமைத்து அந்த அடித்தளத்தில் தன்னைக் கட்டியெழுப்பியது. மார்க்சிய வாதத்தைப் புரூவிட்கல்ட் இயந்திரப்பாங்காக வரையறை செய்ததை விட மிக முக்கியமானது என்ன வென்றால் கம்யூனிஸ்ட் கட்சியால் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்க எழுந்தாளர்களும், கலீ

ஞர்களும் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்காகவும், சோஷலிசத் திற்காகவும் பேச உரிமையும், வல்லம் யும் உண்டயவர்கள் என்ற அதன் உள்ளார்ந்த சர்வாதிபத்திய கருதுகோளே. ‘மக்களின் எண்ணங்களையும் அறிவையும் மட்டுமல்ல, அவர்கள் து உணர்ச்சிகளையும். மன நிலைகளையும் கூட ஒழுங்குபடுத்துவது’ கலையின் செம்மையான பணி யென 1910 ல் பொக்டனேவ் குறிப்பிட்டிருந்தார். கூட்டு உடைய பீட்டு, சகோதரத்துவம், ஒருமைப்பாடு ஆகிய இவ்த்தியங்களைச் சார்ந்து மனிதர்களின் மனங்களைப் பாட்டாளி வர்க்கக்கலை ஒழுங்குபடுத்துகின்றது என்றும் தனிமனித வாதம், தன்னலம் ஆகியவற்றிற்கேற்ப பூர்க்கவாக் கலை மனதை ஒழுங்குபடுத்துகின்றது என்றும் அவர் மேலும் கூறினார். பொக்டனேவின் நோக்கில் கலை ஒரு வர்க்கத்தின் சித்தாந்தத்தின் பகுதியாகும்; அதன் வர்க்க உணர்வின் ஒரு கூருகும். எனவே கலை வர்க்க வாழ்வின் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வடிவமாகிறது: வர்க்க சக்திகளை ஒன்றுபடுத்தி இணக்கும் ஒரு கருவியாகி நிற்று. வர்க்கப் போராட்டத்தில் கலை ஒரு ஆயுதமாகும். ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் சிந்தாந்தத்தை ஒவ்வொரு எழுத்தாளனும் பிரதி பிழப்பம் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு கவிஞருக்கு ஒரு திட்டவட்டமான வர்க்கத்தின் கண்களினுராடாகத்தான் அதன் சிந்தனைகளின்றும் உணர்ச்சிகளின்றும் ஊடாகத்தான் உலகை நோக்குகின்றன; அதனைப் பற்றுகின்றன. ‘எழுத்தாளனின் ஆன்மைக்கு அடியிலே கூட்டு ஆசிரியன் மறைந்திருக்கின்றன; கவிதை இந்தக் கூட்டு ஆசிரியனின் தன்னறிவின் ஒரு பகுதியே’ எனவே பொக்டனேவின் கோட்டாட்டு நிலையில் பூர்க்கவாக் கலை

யின் முற்றுண நீராகரிப்பு தொக்கி நிற்கின்றது. ஏனென்றால், பாட்டாளி வர்க்கத்திற்கு உதவாத வர்க்க மனப்பான்மையையே இக்கலை பிரதிபிம்பம் செய்தமையால்.

இதையொத்திருந்தது ஊனசால்கியின் வரையறை. அவருடைய நோக்கில் கலை என்பது தனிமனிதர்களினது அல்லது குழுக்களினது அல்லது முழு நாடுகளினது உணர்ச்சிகளை ஒழுங்கமைத்தலே. பாட்டாளி வர்க்கக் கலை என்பது, ‘அவ்வர்க்கத்தின் ஆண்மீக வாழ்வினை ஒழுங்குபடுத்தும் முயற்சியின் வெளிப்பாடு. புரூவிட்கல்ட் கோட்பாட்டில் கலை என்பது சித்தாந்தம்; அதன்சமூகப்பணி வெருஜனங்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்குக் கல்வியூட்டுவதே. புக்காரின் சொற்களில் கூறுவதானால் கலை என்பது உணர்ச்சிகளைச் சமூகமயப்படுத்துவதற்கான ஒரு வழி வகையே. பிராவ்டா பத்திரிகையின் ஆசிரியராகவும், முன்னணி பொல்செவிக் கோட்பாட்டாளரையும் விளங்கிய புக்காரின் புரூவிட்கல்டின் குறிக்கோள்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். புரூவிட்கல்ட் 1928ல் வெளியிட்ட சஞ்சிகையின் முதலாவது இதழை விமர்சிக்கையில் புக்காரின் அதைப்பற்றி தான் நல்ல மதிப்பைக் கொண்டிருப்பதாகவும், சிலவற்றுடன் தான் உடன்படாவிட்டாலும் புரூவிட்கல்ட் தூய பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தின் ஆய்வுக் கூடமாக விளங்குகின்றது எனவும் குறிப்பிட்டார்.

பொக்டனேவும், ஊனசால்கியும், புக்காரினும், புரூவிட்கல்ட் அரசியல் சுதந்திரமுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கருத்தினை ஆதரித்த போதிலும் இந்தச் சோக்கும் வாதமும்

எதோ ஒரு வகையில் மையப் படுத்தப்பட்ட கட்டுப்பாட்டிற்கும் கலாசார சர்வாதிகாரத்திற்கும் இட்டுச் செல்கின்றன என்பதில் ஐயமில்லை. புரூவிட்கல்ட் கோட்பாட்டாளர்கள் நிறுவன அமைப்பு என்ற கொள்கையை மிக உறுதியாகக் கடைப்பிடித் தனர். எல்லாச் சமூக வர்க்கங்களிடமும் ஏதோ ஒருவகைப் பண்பாடு - வளர்ச்சியிருத முனையாக அது இருக்கலாம் - உண்டு என்று அவர்கள் வாதிட்டனர். ஆனால் பாட்டாளி வர்க்கம் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகள் மீது கூடிய அக்கறை கொண்டிருக்க வேண்டியதாலும், அரசியல் போராட்டத்தாலும் அவர்க்கத்தின் முன்னணி ஆய்வறிவாளர் பாதகமான நிலையில் உள்ளனர். அன்றூடப் பணிகளில் அவர்கள் சிக்குண்டிருப்பதால் பூர்க்கவா ஆய்வறிவாளர் போன்று பொதுப் படையான பண்பாட்டுப் பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் ஈடுபாடு கொள்ள முடியாதிருக்கின்றது. எனவேதான் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை விட பூர்க்கவா பண்பாடு பலம் மிக்கதாய் இருக்கின்றது. எனினும், பூர்க்கவா பிரதிநிதிகளால் பாட்டாளி வர்க்கத்தின் தேவைகளைக் கோட்டாட்டு ரீதியாகப் பூர்த்தி செய்ய முடியாது. தனி தனி மையாய்ந்த பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை விருத்தி செய்து ஒழுங்குபடுத்துவதற்கென பாட்டாளி வர்க்க கலாசார, கல்வி நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டது. முன்றுவது கம்பூனிஸ்ட் அதிவத்தின் இரண்டாவது மகாநாட்டில் சர்வதேச புரூவிட்கல்டின் அலுவலகம் நிறுவப்பட்டது. 1920 அனாலில் தன்னுடைய உறுப்பினர்களின் தொகை நான்கு லட்சம் என புரூவிட்கல்ட் கூறியது. ரஷ்யா முழுவும் நிறுவப்பட்ட புரூவிட்கல்ட் கலைக்

கூடங்களில் 80 ஆயிரம் உறுப்பினர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் இந்திறுவனை கூறிற்று.

ஆரம்பகாலத்திலே தோன்றிய இலக்கியக் குழுக்களில் புரூவிட்கல்டே மிகவும் செல்வாக்கு மிக்கதாய் விளங்கியது. அதன் கருத்துப் போக்குருகள் பல வேறு நிறுவனங்களினுடையகவும் ஒன்றதன். தொடக்கால சோவியத் பண்பாட்டுத் துறையில் அதிகவிரை வாத இடதுசாரி கலை, இலக்கியம் முனைப்பான போக்காக விளங்கிறது, சிறஞ்சிலைகளின் நிலையிலிருந்த சோவியத் நாடகத்திற்கு பற்றி 1919 ல் புக்காரின் ஏழுதுகையில் செக்கோல் போன்ற பூர்க்கவா நாடகாரியர்களின் படைப்புக்களைத் தொடர்ந்து மேடையேற்றுபவர்கள் பாட்டாளி வர்க்கத்தைச் செக்கோல் போன்ற பூர்க்கவா நாடகக்களையும், நாடகக் கொட்டகைகளையும் ஒன்றித்துக் கட்டவேண்டுமென வாதாடிய புக்காரின் புரூவிட்கல்ட் கலைக் கூடங்கள் நிறுவப்பட வேண்டுமென்றும் வற்புறுத்தி இருந்து பழைய நாடகத்துக்களையேற்றப்பட வேண்டுமென்றும் வற்புறுத்தி இருந்து நொறுக்க வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஒன்றுமே விளங்காது என்பதே புக்காரின் முடிவு.

பல குழுக்களுக்கும், தனி யாட்களுக்கும் இந்த முடிவு நன்கு விளங்கிறது. ஊனசாஸ்கியின் செயலகத்தில் பணி யாற்றி யதேசீய கல்விக்கான பிரதான குழு (இங்குமுவிற்குத் தலைமை தாங்கியவர் வெளினின் மணவிக் குறுப்புக்கை) பொது நூலகங்களிலிருந்து

பாட்டாளி வர்க்கக் கோட்பாட்டிற்குக் குந்தகமான தொன் னூற்று நான்கு ஆசிரியர்களின் நூல்கள் அகற்றப்பட வேண்டுமென வன்மையாகத் தகவுரை செய்தது. அந்த ஆசிரியர்களுள் பின்வருவோரும் இடம் பெற்றனர்: கான்றி, பிளேட்டோ, ஸ்பென்சர், சோப்பென்றவர்.

கட்டிடத் துறையைப் பொறுத்தவரை மரம் எதிர்ப் புரட்சிகரமான பூர்ச்சுவா ஊடகம் எனக் கருதப்பட்டது, தொங்கி நீற்றும் கண்ணடியுமே புரட்சிகரமான கட்டிட ஊடகங்களாகக் கொள்ளப்பட்டன. மரபுவழி வந்த ஒவியப் பாணிகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென இடதுசாரிக் கலைஞர்கள் வற்புறுத்தி னர்கள். தூய்மைப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்க எதிர்காலத் தின் பேரிலே இந்த காலத்திற் குரிய கலைகள் யாவும் முற்றுக் கூழித்துக் கட்டப்பட வேண்டுமென மாயாகோவ்ஸ்கி தாண்டினார்; அவரைப் பொறுத்தவரை கலை கலைக்காகவே என்பது வெறும் மாயையே. எல்லாக் கலையும் பிரச்சாரமே. அன்றூட அலுவல்களை நீடாத்துவதற்கு இது பயன்படவில்லது. ‘சொற்களை’ ஒன்றை நிறுவி, புரட்சிக்கு வேண்டிய கிளர்ச்சியைத் தூண்டும் பயன்மிக்க கவிதையை ‘உடனுக்குடனும், எவ்தான் முறையிலும்’ வழங்குவதே அவரது நோக்கமாய் இருந்தது.

இசைத்துறையைப் பொறுத்தவரை, இசைக்குழு இயக்குநர்கள் பூர்ச்சுவா தனிமனித வாதத்தின் எச்ச சொச்சங்கள் என வாதிடப்பட்டது. இயக்குநர் இல்லாத இசைக் கோஷ்டி ஒன்று மாஸ் கோவில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு ‘விடுவிக்கப்பட்ட’

இசைக்கோஷ்டி புரட்சிகர, பாட்டாளிவர்க்கத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் இல்லாத காரணத் தால் பூர்ச்சுவா இசையையே தொடர்ந்து வாசிக்க நிரப்பந்திக் கப்பட்டது. இசை தொடர்பாக வேறு சில இடதுசாரிப் பரிசோத ஜெகஞ்சும் மேற்கொள்ளப்பட்டன. இசையை மக்களிடம் தொண்டு செல்ல வேண்டும் என்பதே இவற்றின் அடிப்படையாகும். சம்பிரதாயமான இசையரங்குகளுக்குப் பதிலாக தெருக்களும் தொழிற்சாலைகளுமே இசைக்களங்களாக மாறின. மரபுவழி வந்த இசைக்கருவிகள், மரத்தைப் போன்று பூர்ச்சுவா மயமானவையாகக் கருதப்பட்டதால் கைவிடப்பட்டு அவற்றிற்குப் பதிலாக உண்மையான பாட்டாளி வர்க்கக் கருவியாகிய ஆலைச்சங்கு பயன்படுத்தப்பட்டது. 1918 ல் மாஸ்கோவிலும் பீற்றநிலபேக்கி லும், பாக்குவிலும் ஆலைச்சங்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயக்குநர்கள் உயர்ந்த மேடைகளிலே நின்று தமது கைகளிலே கொடிகளை வைத்து இசைக்கேற்ப சைகை காட்ட அதற்கேற்ப தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்கள் ஆலைச்சங்கை இசைத்தார்கள். ஆனால் தூர்தி ஷ்டவசமாக இந்த இசையைப் புரிய முடியாதிருந்ததால் ஏனைய இடதுசாரிப் பரிசோதஜெக்களைப் போன்று குறுகிய காலந்தான் இது நீடித்தது. எனினும் இந்தப் பரிசோதஜெக்களுக்கு அடித்தளமாக இருந்த கோட்பாட்டுக் கருதுகோள்கள் 1920 களிலும் செல்வாக்குப் பெற்றிருந்தன.

(வளரும்)

பேராதனையில் முன்று நாடகங்கள்

துரைராஜா மனோகரன்

பேராதனைப் பல்கலைக்கழகத் தில் தரமான நாடகங்களை மேடையேற்ற வேண்டுமென்ற அதிகப்பட்ச ஆர்வம் விரிவுரையாளரிடையேயும் அன்னமையில் காணப்படத் தொடங்கியிருப்பதை ஒரு நல்லசகுணமாகவே கொள்ளவேண்டும்.

இப் பல்கலைக் கழகத்தில் கடந்த மாதம் நலைபெற்ற நாடக விழாவின்போது, போட்டிக்காக மேடையேற்றப்பட்டவற்றுடன் பிரத்தியேகமாகத் தயாரித்தனிக்கப்பட்ட மூன்று நாடகங்கள் குறிப்பிடத் தக்கன. போட்டிக்காக மேடையேற்றப்பட்டவற்றிலிட, அம் மூன்று நாடகங்களுமே பார்வையாளரைக் கவரத்தக்கனவாகவும் தரமானவையாகவும் விளங்கின. இவற்றுள், திசை மாறிய பறவைகளை விவசாயபீட விரிவுரையாளர் அ. தி. கேதீஸ்வரன், முள்ளோ மருத்துவபீட விரிவுரையாளர் சச்சி. ஸ்ரீகாந்தாவும், கடவின் குழந்தைகளை க. ஆதவனும் தயாரித்தனர்.

திசைமாறிய பறவைகள் நாடகத்தின் உள்ளடக்கத்தை விட, உருவும் தயாரிப்புமே பார்வையாளரைக் கவர்ந்ததெனலாம். கதை சாதாரணமான ஒன்றுதான். மஞ்சளாவும் டாக்

டர் விஜயதுங்கழும் மனமொத்த தம்பதியர்; அன்பான குடும்பவாழ்க்கை நடாத்திவருகின்றனர். ஆனால், விஜயதுங்கத்தை மணம் செய்வதற்கு மூன்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது மஞ்சளா ஜெகநாதனை உயிருக்குமிராக நேசித்தாள். ஆனால் தந்தை துருவசங்கரியின் பிடிவாதமான வேண்டுகோளின் பேரில் டாக்டர் விஜயதுங்கத்தை மணம் முடிக்கிறார். யாழ்ப்பாணத்தில் இளைஞர் இயக்கங்களில் ஈடுபட்டதால் ஜெகநாதன் மனை ஏற்று வாழ வேண்டியவருகிறார். அவன் திரும்பி வந்தபோது, நண்பன் பிரதாபர் மூலம் மஞ்சளாவின் நிலையை அறிகிறார். மாற்றுள்ள மனைவியாக இருந்தாலும் அவளை எவ்வாறேனும் சந்தித்துப் பேச வேண்டுமென விரும்புகின்றார். ஈற்றில் ஜெகநாதன், மஞ்சளா சந்திப்பு ஏற்படக்கூடாத ஒரு தவறுக்கு இடமளித்து விடுகிறது. ஆனாலும், அதன் பின்னரும் அவரும் எல்லோரையும் போலச் சலவாமில்லாது கணவனுடன் இணைந்து வாழ்கிறார். ஜெகநாதன் மீண்டும் இளைஞர் இயக்கத்தில் ஈடுபாடு கொள்கின்றார்.

கதையில் கரும் பாத்திரங்கள் அனைத்தும் நடிகர்களின் உண்மைப் பெயரைக் கொண்ட-

னவாகவே காணப்பட்டன. இந்நாடகத்தின் கதையைப் பொறுத்தவரையில் சில தொய்வுகள் காணப்படுகின்றன. இன்பமாக நடைபெறும் மஞ்சளாவின் இல்லற வாழ்க்கையை என்பின்னேக்கிக் காட்டவேண்டும்? அவளது குடும்ப வாழ்விற் பிரச்சினையில்லாத போது, ஏன் அத்தைத் துளைத்துத் துளைத்து நோக்கவேண்டும்? இவ்வாறுன் கேள்வி கள் கதையைப் பொறுத்தவரையில், பார்வை யாளரிடையே தோன்றக் கூடியன.

கதையில் இத்தகைய பலவீனங்கள் இருந்த போதிலும், நாடகத் தயாரிப்பு சிறப்புற அமைந்தது. ஒரு தரமான நாடகத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதில் கேதிஸ்வரன் கொண்டிருந்த அக்கறை நாடகம் முழுவதும் பிரதிபலித்தது. நாடகக்கதையை அறிமுகப்படுத்துவதில், கதாசிரியராக நடித்த கேதிஸ்வரனும், வாசக நன்பளுக நடித்த செல்வராஜாவும் நன்கு உழைத்தனர். இவ்விரு பாத்திரங்களுக்கு மிடையேயான உரையாடல்கள் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கு மிடையேயுள்ள தொடர்வைப் பிறுக்கமாக வெளிப்படுத்தின.

இந்நாடகத்திற் பங்குபற்றிய அணைவருமே விரிவரையாளர்களும் பட்டதாரி மாணவர்களுமாவர். கேதிஸ்வரன், செல்வராஜா, மஞ்சளா, ஜெகநாதன், விஜயதுங்கம், துருவசங்கரி, பிரதாபர் ஆகிய அணைவரும் பாத்திரங்களை உணர்ந்து உழைத்தனர். வீவர்களுள், மஞ்சளா, ஜெகநாதன், கேதிஸ்வரன் ஆகியோர் மனத்தில் நிறைந்தனர். கேதிஸ்வரன் தமது கதாசிரியன்பாகத்தை நன்றாகச் செய்திருந்த போதிலும், ஒரளவு சினிமாப் பாணியும் அவரது நடிப்பில் ஊட்டு விநின்றது.

காட்சிகள் ஒவ்வொன்றும் பார்வையாளருக்கு அலுப்பை

எற்படுத்தாது, மிச் சுமுகமாக்குன்றன பின் ஒன்று குத்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தமை பாராட்டத் தக்கதாக அமைந்தது. நாடக உருவத்திற் செலுத்தப்பட்ட கவனம், உள்ளடக்கத்திற் செலுத்தப்படாததே இந்நாடகத்தின் ஒரு குறையாகும்.

ஒரு மராட்டிய நாடகத்தைத் தழுவி, இலங்கையின் இக்கால நிலைவரங்களை மனத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டதே முள் என்ற நாடகமாகும். விரிவுரையாளர்ச்சி, ஸ்ரீகாந்தா தயாரித்த இந்நாடகத்துக்கு க. நவரத்தினம் கதை - உரையாடல்களை எழுதி யிருந்தார். விங்கசாமி சர்மா நெறிப்படுத்தியிருந்தார்.

மந்திரி ஒருவரின் மருமகனுக்குக் காலில் முள் தைக்கிறது. அவன் விவியால் வேதசூப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மந்திரியின் ஆலோககர் புத்திசிகாமணி, மருமகனுக்கு முள் கைத்தத்து எங்கே, எவ்வாறு, எப்படியென்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு கமிஷனை நியமிக்குமாறு மந்திரிக்கு சிபாரிசு செய்கிறார். அதன் பிரகாரம் கமிஷன் நியமிக்கப்பட்டு கமிஷன் அங்கத்தவரிடையே சர்ச்சை கிளம்புகிறது. கமிஷன் அங்கத்தவர் சர்ச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, முள் தைத்தகனுல் ஏற்பட்ட விவியலை மருமகன் இறந்துகிறார்கள். இது நாடகத்தின் கதை.

நாட்டு நடப்புகளைக் கேள்விகாச் சித்திரித்த இந்நாடகம் நல்ல கருவைக் கொண்டிருந்த போதிலும், ஆரம்பக் காட்சி இது ஒரு நகைச்சவை நாடகமோ என்ற உணர்வையே ஏற்படுத்துவதாக இருந்தது. புத்திசிகாமணியின் பாத்திரத்துக்குரிய உரையாடல்கள் சற்றுத் தொய்ந்தவை

பாட்டு. சீம்பத் திரும்பாலேரே விதமாகப் பேசப்படுவையாக வும் காணப்பட்டன. ஆரம்பக் காட்சியில் மந்திரியின் பேச்சாக அமைந்த சில வசனங்கள், பெண் களைத் தொடர்புபடுத்தி நகைச் சுவையுணர்வை ஏற்படுத்துவதற்கு வேண்டுமென்றே சேர்க்கப் பட்டவை போன்றிருந்தன. பங்கு பற்றிய அணைவருமே இயன்றவரையில் தத்தமது பாகங்களை நன்கு செய்தனர்.

ஸ்பானிய எழுத்தாளர் கார் வியா லோர்காவின் நாடக மொன்றே கடவின் குழந்தைக்களாக மேடையேறியது. ஸ்பானிய மூலம் ஆங்கிலத்திற் பெயர்க்கப் பட்டு மூதுபுத்தா என்ற சிங்கள வடிவம் பெற்று, அதன் பின்னர் தமிழ் வடிவம் எடுத்து, ஆதவ ஞல் தயாரித்து மேடையேற்றிப் பட்டது. செல்வி மல்லீஸ்வரி சப்பையா இயன்றவரை அழகான முறையில் தமிழ் வடிவம் கொடுத்திருந்தார். கரு ஸ்பானிய மூலத் திலிங்குத் தூக்கும் ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கும், சிங்களத்திலிருந்து தமிழுக்கும் தாவித்தாவி வரவேண்டியிருந்த மையால், கார்வியா லோகாவி ணைத் தரிசிக்க முடியாது போயிற்று என்னாம். எனினும், நாடகத்தைத் தயாரித்து மேடையேற்றிய ஆதவரின் திறமை நாடகத்தில் பளிச்சிட்டது.

மீனவ குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்நாடகத்தின் கடை சிறியதுதான். பல வருடங்களாகக் குழந்தைப் பேறின்றியிருக்கும் இளந் தும்பதி யர், கணவன் கடலூடனேயே வாழ்க்கையைக் கழிக்கின்றன. அவனுக்கு உதவியாக அவனது தமிழ் மனைவி சுதா குழந்தைப் பேறில்லாக் குறையினால் வேத ணைப்படுகிறன். சந்தர்ப்ப வேசத் தால் அவனும் கணவனின் தமிழ்

யும் உறவு கொள்ள நேர்டுகின்றது. குழந்தை பிறக்கிறது, வீட்டில் புயல் கிளம்புகிறது. தம் பியை வீட்டை விட்டு வெளி யேறுமாறு அண்ணன் விரட்டு கிறுன். அவனது மனைவியும் குழந்தையுடன் வெளியேற விரும்புகின்றன. அதற்குள், கணவன் தன் மனைவியின் குழந்தையைக் கொன்றுவிடுகிறுன்.

கடவின் குழந்தைகள் நாடகக் கருவில் பாலியலே முக்கியத் துவம் பெற்றிருந்தது. அதை நாடகத்திற் பங்கேற்ற அணைவரும் லாவகமாக நன்கு வெளிப்படுத்தினர். அண்ணஞகூப் பாத்திரமேற்ற பிரேம்ராஜ் தமது நடிப்புத் திறஞல் பாரவையாளர்மனத்தை நிறைத்துவிட்டார். தம்பியாகப் பாத்திரமேற்ற ஆதவன், தன் பாத்திரத்தை நன்கு செய்தார். அண்ணன் மனைவியாகப் பாத்திரமேற்ற மைத்ரேயி சபாரத்தினம், ‘கோள்குண்டன்’ முடிந்துவிடும் பாத்திரத்தை திருத்த மிஸ்மியா ஆப்ஷன் ஆகியோர் நன்றாகச் செய்தனர். தாய் பாத்திரத்தை ஏற்ற ஜெலிந்தாவும், தோழி பாத்திரமேற்ற அமிர்தராணியும் தம்மால் இயன்றவரை நன்கு உழைத்தனர்.

குறிப்பிட்ட மூன்று நாடகங்களிலும் திசைமாறிய பறவைகளும், கடவின் குழந்தைகளும் பாலியலை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. முள்ளும், கடவின் குழந்தைகளும் தழுவல் நாடகங்களாக இருந்தன. மூன்று நாடகங்களிலும் குறை களைக் குறைவாகக் கொண்ட நாடகமாக கடவின் குழந்தைகள் அமைந்தது. திசைமாறிய பறவைகள் உருவப் பொலிவு கொண்டு விளக்கியது. மூன்றைத்திருப்பினும் சாகாத கருவைக் கொண்ட தாக, மூன் தோன்றியது. *

வெறுங் காற்றில் கலந்திடுமோ....

சு. வில்வரத்தினம்

முன்பு தமிழ்நாட்டில் ஒரு கிழவெண்மனி
இன்று பீகாரில் இன்னென்று.

சாதி வெறிக்கு திக்கேது?
தெற்கிலே பற்றியது வடக்கிலும் தொற்றிற்று.
பீகாரின் ஒருக்கிராமத்தில்
உழைப்பாளிகள் குரலுக்கு சாதிவெறியர்
எரிகொள்ளிகளால் பதிவிறுத்துள்ளார்.

கோயிலில் தீவட்டி பிடிக்கிற கைகள்
தாழ்த்தப் பட்டோரின் குடிசைகள் கொளுத்த
தீவட்டியோடு ஊர்வலம் போயின.
'ஒலிம்பிக் சாதனை'

ஐந்தாறு கொள்ளிவாய்ப் பேய்கள்
சுற்றிவர மொய்த்து உமிழ்ந்த தீ
பற்றிப் பிடிக்க ஒரே குடிசைக்குள்
பதினெண்கு உயிர் வெண்மனிகள்—
பிஞ்சகள் நேற்றுத்தான்
மஞ்சம் நுகர்ந்தவர், முதியவர்—
ஒன்றுய்
பச்சை உடம்போடு பஸ்மீகரமாயின.

அரிஜனங்களை அவிரப் பொருளாக்கி
சாதி வெறியர் வேள்விகள் செய்து
நீறுபூச
சந்திதானங்கள், பீடங்கள், கோயில்கள்
குத்துக்கல்லாய் குந்தியிருந்து ஸ்போகம் சோரிந்தன
ஆட்சிபீடங்கள் வந்தன போயின.
கிழ வெண்மனிகள் போயாவிட்டன?
சாதிப் பேய்களின் ஏவலால்
மன்னுயிர் துற்ற தீயே
நீயும்
விண்ணொழுந்து வெறுமனே போகுதியோ?

தீயே!
ஆதி வேடன் பண்டொருநாள்
கல்லோடு கல்லுரசக் கனன்ற தீயே!
உன்னை மீண்டும் அழைக்கிறோம்
ஒன்று கேட்போம்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
சாதிவெறியை ஊதிவளர்த்த
தீயவர் கையில் நீ சேரற்க
அக்கினியே,

இடம் மாறு.

அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த
ஏழை மனிதரிடங் குடியேறு.

அவர்கள் கண்களில் ஜூலாவி

நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி

சொற்களில் நின்று கடுசரமாகு

செயல்களில் செங்கதிராகு

மெய்ஞ் நெருப்பாக மேதினி எங்கும் திரிக.

ஆதிஜோதியே; அனற் கொழுந்தே

நின்னை மண்டியிட்டோம்; இந்த

எளியவர் வாழ்வு வெளிச்சம் பெறும் பொருட்டாக

தியே நின்னை அழைத்தனம்

தியரை விரைவில் சென்று தீண்டுவதற்காக.

ஜாதி, இன, மத, நிறவெறி

எந்தெந்த மூலை முடக்கிலே காணினும்

அவற்றை நீக்கமற எரித்து

நீருக்கும் பொருட்டாக.



புள்ளகைப் பெருநாள்

திக்குவல்லை - கமால்

வாழ்வின் மிக்நீண்ட
வெறுமைப் பெருவெளியில்
சிறுபுற் தனிக்கூட,
தழைக்கத் துளிநிரும்
சொரியாதாரா;

இருங்ட குகைக் கிடங்கில்
எற்ற இருக்கங்கள்,
அறியாது தவிக்கும்
அனுகை விழிக்கு,
ஒற்றை ஒளிக்கதிரும்
பிடியாதார்.....

பசுமை மண்டபத்தில்
பல்சுவை பரத்தி.
கஸ்தூரி மலர்களைக்
கமழு வைத்து,
நிலவு விளக்குகள்
ஒளிரப் பூட்டி,
சுகம்பெற வைத்து.....
ஆண்டு விழாக்காண
வந்தவர் பாங்கில்,
பெருநாள் விடியவில்
அன்னிச் சொரியும்
வாழ்த் துப் பூக்கள்.....

பெருநாட்கள் -

வறுமையின் முதுகில்
பணக்கை கொண்டு
மாருத் தழும்பை
பொறித்து மகிழும்
செல்வத் திருநாள்!

வந்துவிட்டார்கள்
வாழ்த்துப் பொழியப்
பொய் மாமாக்கள்!

வாழ்வை மறுத்து
வாழ்த்துக்கள் தரவந்த
'தகைணம்' கள்.....

வெறும் அனுதாபங்சளான
எம்மால் எப்படி.
வாழ்த்துப் பொதிகளைச்
சுமக்க இயலும்?

வானைவித் தேணிலும்
பத்திரிகைப் பாவிலும்
தோய்த்துச் சொற்கள்
வாழ்த்து மலர்கள்.
சோலைகளில் விழுந்தனரே
மணம்பரப்ப வேண்டும்;
மாருகச்
சேரிகளில் விழுந்ததால்
சேற்றில் நசிந்து
சிதைந்து போயிற்கோ!

சமுதாயப் பூமியில்
அவர்கள் தூவிய
எமாற்று வினதகளை
இலட்சியக் கணிகளாய்
நம்பிக்கை வளர்த்து,
உழைப்பெருக் கூட்டி
வியாவை நீர் பாய்சிய
விவசாயிகள் நாம்!

ஆல விருட்சமாய்
வளர்ந்த பின்னே,
கால்கள் குறுகி
சிறகுகள் விரிந்த
பரிணமத்தால்,
கூடுகள் கட்டி
பட்சிகளாக,
வசதிகள் பெருக்கி
சுதந்திர ராஜ்யம்
அமைத்த பெருமையில்
மகிழ்ந்திருந்தார்கள்.

மன்னிலிருந்து—
நாங்கள் எழுப்பிய,
பெருமூச்சகள்.....
பிரலாபங்கள்.....
முனகல் எதுவும்
விண்ணில் தினைத்த
அவர்கள் சொல்லை
எட்டவே இல்லை.

வருடமொருமுறை
திருநாள் பவனியில்
உலா வருகையில்
எம்மைக் கண்டு.....
என்றே பார்த்த
ஞாபக நினைவாய்
வாழ்த்துச் சொல்லி,
முகங்களை மலர்த்திப்
புன்னகை பூக்கையில்,
இடைவெளியெல்லாம்
தங்கம் தங்கமாய்க்
தரிசித்தோம் நாம்!

ஆயினும் எமக்குள்,
அவர்கள் ஏறியும்
எச்சில் சுவைக்கும்
தெருநாய்க் கூட்டமும்.
அலைந்து திரிவதால்...
இன்னும் சிலநாள்
உயிர்வாழ்வார் தான்.

வெற்றிக் கணிகளைச்
சுவைத்து மகிழு.....
‘வலது’ பக்குமே
வாடிக்கையானதால்,
வேதனை வெம்பலை
அழுது சுவைக்கும்
மருமக்கள் நாம்,
இப்பொழு தெல்லாம்
வறுமை முன்னணிப்
போராளிகளாய்,
எமக்கு நாமே
நாயகராணே!

இனியெம் குருதியின்
துணிப் பருக்கைகள்,
மாத்ரு பூமியை
முத்தமிடவே
முடிவெடுத்துள்ளதால்,
வாழ்த்து மலர்களை.....
வாய்ச்சொற் சுகங்களை.....
சமந்துகொண்டே,
தாயக மேடையில்
புதுமை பாடும்
பேராற்றல் நாம்.

பாடவின் நுகர்வில்—
ஆல மரங்களும்
அதிர்ந்து சரியலாம்...
இமய மலைகளும்
இடுந்து சிதறலாம்...
மரகத மணிகளும்
அழுகால் எழுப்பலாம்.....
வியர்வைத் துளிகளும்
புன்னகை பூக்கலாம்.....


அந்த மாற்றம்
ஆறுதல் தரும்தான்;
எமக்காய் மலரும்
இனிய பெருநாள்!
அப்புது நாளில்—
வாழ்த்துச் சொரிந்த
நினைவாய் நாழும்,
மாமன் மார்க்களின்
சமாதிகள் மீது
அனுதாப மலர்களை
அள்ளிச் சொரிவோம்!

நாங்கள்—
நன்றி மறவா
மருமக்கள் அல்லவோ.....?

இலக்கியச் சந்தேகம் உள்ள கேள்விகள் விரும்பப் படுகின்றன - இனினர்கள் தாராளமாகக் கேள்விகளை அனுப்பல் ம. கேள்வி கேட்பதற்குப் பல தகவல்களை வெளிக் கொண்டுவர முடிகிறது. அது பற்றுக்கு உபயோகமாகவும் அதைகிறது கேள்விகள் அஞ்சல்ட்டையில் எழுதி அனுப்புவது விரும்பத் தக்கது

— ஆமிரியர்

தூண்டில்



கூட்டுரை தூண்டில்

❖ அடிக்கடி கொழும்பு வருகி நீர்களே, கொழும்பைப் பற்றிய உங்களுடைய அபிப்பி ராயம் என்ன?

கொழும்பு-6. ச. செல்வபாலன்

ஒரு காலத்தில் மிக அழகான பட்டினமாகக் காட்டி தந்த கொழும்பு மாநகர், இன்று அழுக்க நதராக மாறிவிட்டது. சபை பெருக்கம் ஒரு பக்கம், நெரிசல் இன்னொரு பக்கம், குப்பை, கூஸ், அழுக்க சத்தி கரிக்கப்படாயல் தெருவோரம் குவிந்து கிடப்பது பார்க்க அருவருப்பாக இருக்கிறது. இலங்கையின் தலைப்பட்டினமான கொழும்பு அதன் பழம் பெரும் பொலிவை இழந்து வருகிறது. மேயர் இதைக் கவனித்து ஆவன செய்ய வேண்டும்.

❖ மன்னிசைப் பந்தல் கூட்டம் அடிக்கடி கொழும்பில் கூடு கிறீர்களே, எப்பைப் போன்ற வர்கள் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள முடியாதா?

கொழும்பு-7. ம. அருளுஷலம்

உண்மையான இலக்கிய ஆர்வமும் அக்கறையும் உள்ள வர்கள் தாராளமாக வரலாம். பொறுப்பற்றவர்கள் வராமல் இருப்பதே பேருதிவியாக அமையும். ஒரு கூட்டம் ஏற்பாடு செய்வது என்றால் எத்தனை சிரமம்; எத்தனை சங்கடம்! இவைகளையும் மீறி அழைப்பு அனுப்பி னால் கணவான்கள் வரமாட்டார்கள். எனவே ஒரு விதி செய்துள்ளேன். வரச குடியவரிகளை மட்டுமே அழைப்பது என்பதே எனது திட்டம். மற்றவர்களைப் பற்றி அக்கணாயில்லை உங்களைப் போன்றவர்கள் விரும்பி னால் 14, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13 என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

❖ தாமரை, கணையாழி, ஜீவா, சிகரம். போன்ற சஞ்சிகைகளைப் படிக்க விரும்புகின்றேன், யாழிப்பாணத்தில் அவை எங்கு கூடக்கும்? அறியத் தருவீர்களா?

யாழிப்பாணம். தமிழ்ப் பிரியன்

கடைகளில் பெற்றுப் படிக்க முடியாது இச் சஞ்சிகைகளை. ஏதேதோ எல்லாம் சுடச் சுட இங்கு வந்து சேர்ந்து விடுகின்றன. ஆனால் தரமான நூல்கள், சஞ்சிகைகள் இங்கு கிடைப்பது தான் அருமை. இந்தத்துறையில் உதவியாளரை இருக்கும் நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும். அவருடன் தொடர்பு கொள்ளுங்கள்; அவர் நிச்சயம் உதவி செய்வார். அவரது முகவரி: ஆர். பத்மநாபன், 81/2, ராஜா வீதி, மாத்தளை.

* முற்போக்கு இலக்கிய விமர்சன உலகில் கணியாற்றல் படைத்த மகாகவி புறக்கணிக்கப்பட்டிருக்கிறாரே. இது பற்றி என்ன கருதுவீர்கள்?

மு. அனுதூர்ச்சென் திருநெல்வேலி.

மகாகவியின் கருத்துக்களுக்கு முறண்படலாம் சிலர். ஆனால் இருட்டடிப்பு என்பது சரியான காரணமாக இருக்காது. மகாகவி உயிருடன் இருந்த காலத்திலேயே அவரது உருவத்தை அட்டையில் வெளியிட்டது மல்லிகை. நானும் முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த வன்தான். மகாகவியின் கருத்துக்களில் நானும் வித்தியாசப்படுகின்றேன்: அதற்காக அவரது கவியாற்றலை மதிப்பிடல்கூட என்பது அர்த்தமல்ல. இன்னும் மொன்றையும் தெளிவாக நம்யுங்கள். உண்மையான மக்கள் கவிஞரை — அவன் மக்கள் கவிஞரை இருப்பானென்றால் — எந்தக் கொம்பனும் அவனை இருட்டடிப்புச் செய்துவிட முடியாது. இந்த இதழ் அட்டையை அவங்களிக்கும் பட்டுக்கோட்டை இதற்குத் தகுந்த உதாரணம்.

* ‘ஆஸ்ட் பரம்பரை ஆளுவேண்டும்! என்று சிலர்

கோவிக்கின்றனரே, இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நீர்வேலி.

அ. சபாபதி

ஆஸ்ட் பரம்பரை ஆளுவேண்டும் என்பது தமது ஆதிக்கத்தை மீண்டும் எம்மீது தினிக்கும் நோக்குடன் சொல்லப்படுவது. ஆனப்பட்டவர்கள் ஆளும் நிலைக்கு மாற வேண்டும். சாதி, குலம், கோத்திரம், நிலம், அதி காரம், பணம் ஆகிய பின்னணிகளைக் கொண்டு எம்மைப் போன்றவர்களின் மீது கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் திரும்பவும் எமது பரம்பரையை ஆள நிலைக்கும் கோஷம் தான் இது. இது கனவு. காரணம் நமது பரம்பரை இனியும் ஏமாந்த சேண்கிரிகளாக இருக்கப் போவதில்லை.

* ‘கணையாழி’யில் இந்திரா பார்த்தசாரதி எழுதிவந்த ‘கதந்திரடிமி=2’ என்ற நாவல் திமரென முன்னிலிவித்தல் இல்லாமல் நின்றுவிட்டதே. இதைப் பற்றி.....?

ஹட்டன்.

ம. சிங்காரவேலி

பத்திரிகை நிறுத்தியதா, அல்லது எழுத்தாளனே நிறுத்திக் கொண்டாரா என்பது தெரியவில்லை. அது ஓர் அரசியல் நாவல். பழைய இந்திரா ஆட்சி கால அவசர கால நிலைபாடுகளும் பின்னணியும் பற்றிய நாவல். யார் அதை நிறுத்தியிருந்தாலும் கோழைத்தன மான இந்தச் செயலுக்கு என்ன சமாதானம் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. முதுகெலும்பில்லாததுகள் பேற பிடிக்க வாய்க்கற்றதுகள்.

* மல்லிகை ஆசிரியராக நீங்கள் வராதிருந்தால்.....?

எவ்: எம். கருணாநிதி உரும்பராய்;

நிச்சயமாக நான் ஒரு சஞ்சிகையின் ஆசிரியராகத்தான் வந்திருப்பேன். நான் வரழக் கையில் திட்டம் போட்டு வளர்பவன். திட்டம் திட்டி உழைப்பவன். எனவே சந்தேகமே வேண்டாம். எனது பரிணை மவளர்ச்சி என்னை ஒரு சஞ்சிகை ஆசிரியருக்கத்தான் உருவரக்கியிருக்க முடியும்.

* நான் எழுதி எழுதி எல்லார் பத்திரிகைகளுக்கும் அனுப்புகிறேன். ஒன்றுமே பிரசரமாவதில்லை. எனக்குக் கோபம் கோபமாக வருகிறது. நான் பிரபலம் பெற வேண்டும். எப்படியாவது எழுத்தானானுக வேண்டும். உங்களது ஆலோசனை என்ன?

கோப்பாய். எஸ். பரஞ்சோதி

நீங்கள் பிரபலம் பெறுவதற்கு ஒரே வழிதான் உண்டு. துணிந்து ஒரு சஞ்சிகையைத் தொடர்ந்து வர வேண்டும் என்பதும் இல்லை. மாராவது பிரபலமானவர்களைக் கூச்ச நாச்சமின்றித் திட்டி த் தீருங்கள்; அவதாறு பொழியுங்கள். மற்றப் பத்திரிகைகள் பிரசுரிக்காத உங்களது தூய அழகியல் சிந்தனை பற்றிப் பச்சும் பக்கமாக அடிக்கோடிட்டு எழுதுங்கள். உங்களது பத்திரிகை; உங்களுக்காகவே பத்திரிகை என்ற நிலைக்கு உயருங்கள், சொற்ப காலத்தில் உங்களது பெயர் பலரால் பேசப்படும் நிலைக்கு உயர்ந்து விடுவீர்கள். உங்களது இலட்சியம் ஈடுறிவிடும்.

கடைசியாக ஒன்று. ஆத்மார்த்திகமான நன்பன் ஒருவனும் உங்களுக்கு முடிவில் இருக்க மாட்டான். விச்தியும் ஜூறுப்பும் மிஞ்சும். தலை கழன்றவன் என்ற நிலைக்கு முடிவில் வருவீர்கள்

* வானெலுவியில் உங்களது புத்தக விமர்சனத்தில் எஸ். பொ. 'பாதுகை' க்கு முன் வரை எழுதிய முத்து முகம்மது பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டி னர். அவர் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?

கிண்ணியா. எஸ். எம் தாவுத்



எனது பாலிய நன்பன் இவர். இன்னும் கஸ்தாரியார் வீதியிலுள்ள ஒரு கடையில் தொழில் செய்து சீவிப்பவர். இலக்கிய ஆர்வமும் ஆழமான பயிற்சியும் உள்ளவர். அவரது உருவத்தைத்தான் மேலே பார்க்கிறீர்கள்.

* உங்களைப் பற்றிய குறிப் பொன்று சமீபத்தில் விகடனில் பிரசரிக்கப் பட்டிருந்தது. அந்தக் குறிப்பின் முடிவில் சிங்களத் தமிழில் பேசினுர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பற்றி விளக்கம் தேவை. பசுறை. எஸ். வாமதேவன்

பாரதி காலத்தில் இருந்தே இந்தத் தவறைத் தமிழகத்த

வர் செய்து வருகின்றனர். சிங்களம் ஒரு மொழி; சிங்கள வர்கள் இலங்கையில் பெரும் பாண்மை இனத்தவர். சிங்களம் என்பது நாடல்ல. இதைத் தமிழகத்தவர்கள் புரிந்து கொள்ள அவர்களது பொது அறி வுக்கே நல்லது. நான் தமிழகத் தில் புலவேறு பட்டணங்களில் உரை நிகழ்த்தினேன், எனது மொழி நைட மனிப் பிரவாளா மல்ல. சகவருக்கும் புரிந்ததவர்கள் சில சில சொற்கள் ஜனித்தவமாக, அழு காக் இருந்ததுவும் கூறினார்கள். சில வார்த்தைகள் புரியாத போதும் தொடர்ந்து வரும் கருத்து உணர்வில் புரியும் படியாக விளங்கிக் கொள்ள முடிந்தது எனவும் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இலங்கையைப் பற்றி எழுதும்போது சிங்களம் என நாட்டை வைத்தே எழுதுகின்றனர். எங்களது நாட்டைப் பற்றி அவர்கள் புரிந்து வைத்திருக்கும் இலட்சணம் இதுதான். இலங்கைத் தமிழில் அல்லது யாழ்ப்பாணத் துத் தமிழில் பேசினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும் அந்தக் குறிப்பின் கடைசிப் பகுதி.

* மலைநாட்டுக்கு வருகிறேன், வருகிறேன் எனச் சொல்லி எம்மையெல்லாம் ஏமாற்றுகின்றீர்களே, எப்பொழுது வருவீர்கள்?

ஹட்டன். த. மருதாசலம்

எனக்கும் வரவேண்டும் என்பது பெருவிருப்பம்தான், குழந்தீலை இடந்தரவில்லை. பல் நண்பர்கள் அழைக்கின்றனர். திட்டம் கூடப் போடுகின்றேன். மல்லிசை வேலை என்னைத் தடை செய்து விடுகின்றது. மன்னித்துக் கொள்ளுங்கள் கூடிய கீக்கிடம் வர முயற்சி செய்கிறேன்.

* உங்களது மனசைத்தொட்ட சம்பவம் ஒன்றைக் கூற முடியுமா?

நெந்தீவு. க. சண்முகம்

இனங்கணவன்; கண்ணிழந்தவன். பொருமை பிழித்த நாசகாலர் எனக்குண்டு வீசி அந்த இளைஞரின் கணக்கை நிரந்தரமாகவே குருடாக்கி விட்டனர் குரும்பசிட்டிப் பக்கம் வாழும் அந்த இளம் சட்டத்தரணியைக் காதவித்த பெண், குருடனுகிப்போன பின்னரும் அவளையே வாழ்க்கைத் துணைவாக ஏற்றுக் கொண்டாள். யாழ்ப்பாளை மெரிய கடைப் பத்தியில் அந்தப் பெண் கண்ணூச வழிகாட்ட அந்தத் தம்பதி நடந்து ஓாதம் காட்சையைப் பார்க்கும் போது என் நெஞ்சமே உருகிக் கசிந்து விடுவதுண்டு. அந்தம் பெண்ணை என் மனசிற்குள் கையெடுத்துக் கும்பிடுவதும் உண்டு.

* மல்லிகையின் பழைய மலர்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. அருமையான கட்டுரைகள், விவாதங்கள், சிறுக்கதைகள், கவிதைகள் அவற்றில் இடம் பெற்றுள்ளதாக அறிகிறேன். மலர்களை எனக்குக் கிடைக்க ஆவன செய்வீர்களா?

இரத்தினபுரி. எம். இப்ராஹிம்

மலர்கள் சில கைவசம் இருக்கின்றன. ரூபா 15-ஐ அனுப்பினால் அந்த மலர்களைப் பெற்றுக் கொள்ளலாம். அப்படியே புத்தகமாகக் கட்டிவைத்திருக்க உதவும் உங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக எம்முடன் தொடர்பு கொண்டால் மலர்கள் தபாவில் கிடைக்கும் ஏற்பாட்டைச் செய்யோம். தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்.

APRIL 1980

Mallika is a newspaper in Sri Lanka

1475



Estate Suppliers Commission Agents

Varieties of

GRAINS

TIN FOODS

OILMAN GOODS

CONSUMER GOODS

GALLERIES LTD.

Tipper

Gripoyle

Millers Hall

The earliest suppliers for
All your wholesale & retail needs

DIAL
26587

to

E. Sittampalam & Sons

Chief purveyors of

P. A. Devalagan Chettiar

No. 2 ARMOUR STREET,
COTSWOLD-13

223, FIFTH CROSS ST.,
COLOMBO-11.



DEALERS IN :

- ❖ Timber
- ❖ Chipboard &
- ❖ Wall panelling

Phone:
24629

With best compliments of

Pl. Sv. Sevugan Chettiar

140, ARMOUR STREET,
COLOMBO-12.



ஸ்ரீ ஸ்ரீலங்கா 234B, சாலைகளின் நடை வீதி, மாழைப்பாளையம் முனையிலிருந்து வரியிடவரும் ஆசிரியத்தும்
நீண்ட விவரங்களை பெறுவதற்குமானா தெருவிலிருந்து வரியிடவரும் ஆசிரியத்தும் முனையிலிருந்து வரியிடவரும் ஆசிரியத்தும்
Digitized by Noohaham Foundation
noohaham.org | aavanaham.org